



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,564 — FRIDAY, AUGUST 14, 1953

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	1573	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents —		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—	Land Acquisition Notices	1574
Eastern Province	—	Notices under the Land Development Ordinance	—
North-Western Province	—	Land Redemption Notices	1582
North-Central Province	—	Miscellaneous Land Notices	—
Province of Uva	—	Lands under Peasant Proprietor Scheme	—
Province of Sabaragamuwa	—		

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c

PART VI published with this Issue contains List of Jurors and Assessors

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,128 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 8,454 of May 26, 1939, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Galahitiyagama in the Nikawagampaha Korale of the Hiriyala Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 2, 3, 4, 5, 6, 6½, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16½, 17, 18, 19, 21 and 22 in village plan No 2,997 (vide Settlement Notice No 2,019):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this eleventh day of June, 1953

R V JAYASURIYA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No	Sub-divisional Lot No	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. B. P.							
2	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
4	24	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
4	25	0 1 27	—	5 (1)	The Crown	—	—	—	—
4	26	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
4	27	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
4	28	0 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
4	29	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
4	30	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
4	31	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
4	32	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
4	33	2 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
4	34	0 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
4	35	1 2 29	—	5 (1)	The Crown	—	—	—	—
4	36	1 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
4	37	14 3 2	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
6½	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	1 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	37 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—

1573— J. N. B 28420-849 (8/53)

Lot No	Sub-divisional Lot No	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	R	P							
9	—	63	2	34	—	5 (1)	The Crown	—	—	—	
10	—	0	1	23	—	5 (1)	The Crown	—	—	—	
11	—	65	2	15	—	5 (1)	The Crown	—	—	—	
12	—	1	2	3	—	5 (1)	The Crown	—	—	—	
13	—	0	0	4	—	5 (1)	The Crown	—	—	—	
14	—	66	3	0	—	5 (1)	The Crown	—	—	—	
15	—	14	0	29	—	5 (1)	The Crown	—	—	—	
16	—	0	3	13	—	5 (1)	The Crown	—	—	—	
16½	—	0	2	18	—	5 (1)	The Crown	—	—	—	
17	—	0	1	15	—	5 (1)	The Crown	—	—	—	
18	—	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	
19	38	0	0	20	—	5 (1)	The Crown	—	—	—	
19	39	2	3	13	—	5 (1)	The Crown	—	—	—	
19	40	1	0	1	S 27,460	5 (4) (c)	Ratnayako Mudiyanselogo Herathamy of Galahtiyagama	—	Kurunogala B 321	86	
19	41	1	2	19	S 27,461	5 (4) (c)	Hithamy Mudiyanselogo Kiribandago Ranhamy of Galahtiyagama	—	Kurunogala B 321	87	
19	42	1	1	1	S 27,462	5 (4) (c)	Galahtiyagama Hithamy Mudiyanselogo Kiribandago Herathamy of Galahtiyagama	—	Kurunogala B 321	88	
19	43	1	1	9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
21	44	0	0	26	—	5 (1)	The Crown	—	—	—	
21	45	0	0	16	—	5 (1)	The Crown	—	—	—	
21	46	1	1	5	S 27,463	5 (4) (c)	(1) Hithamy Mudiyanselogo Mudiyansego Ran Banda, and (2) Hithamy Mudiyanselogo Mudiyansego Tennakoon Banda, both of Galahtiyagama	Settled in undivided shares of one-half each	Kurunogala B 321	89	
21	47	0	1	31	—	5 (1)	The Crown	—	—	—	
21	48	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	
22	—	0	1	35	—	5 (1)	The Crown	—	—	—	

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 7th day of July, 1953

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry
of Lands and Land Development.

Land Acquisition Notices

No L.A. 3484

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 20 acre from the land called Gu Asswedduma Wawala Kumbura, situated in Weligala and Wariyapola Villages, Matale South Division, Matale District; and bounded as follows —

North by lot No 1A Cassim Arachchie's paddy land,
East by A. Piyaratne Thero's paddy land,
South by A. Piyaratne Thero's paddy land,
West by High land

(1a) A portion, in extent about 8 acre from the land called Pallo Wawala Kumbura, situated in Weligala and Wariyapola Villages, Matale South Division, Matale District, and bounded as follows —

North by lot No 2, Cassim Arachchie's paddy land,
East by Cassim Arachchie's paddy land,
South by lot 1, A. Piyaratne Thero's paddy land,
West by High land

(2) A portion, in extent about 12 acre from the land called Hamure Kumbura, situated in Weligala and Wariyapola Villages, Matale South Division, Matale District, and bounded as follows —

North by P. W. D. Road,
East by Cassim Arachchie's paddy land,
South by lot No. 1A, Cassim Arachchie's paddy land,
West by High land.

(3) A portion, in extent about 10 acre from the land called Hamure Wettahenayalega Gedera Watta, situated in Weligala and Wariyapola Villages, Matale South Division, Matale District; and bounded as follows —

North by P. W. D. Road,
East by lot No. 2, Cassim Arachchie's paddy land;
South by High land;
West by Maha Oya

(4) A portion, in extent about 8 acre from the land called Vanacramuthugalle *alias* Lolughamulla, situated in Weligala and Wariyapola Villages, Matale South Division, Matale District, and bounded as follows —

North by P. W. D. Road,
East by Maha Oya;
South by M. B. Ellepola's paddy land,
West by Stream

LD 4358

THE LAND ACQUISITION ACT, No. 9 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions of lands called Asweddure Kumbura, Medabittara Pela and Godapeliya Udago Kumbura, in extent about 325 yards × 8 feet, situated at Balana Village, Uda Nuwara and Yati Nuwara, D R O's Division, Kandy District, and bounded as follows —

North by fields claimed by W P G Siyathu, B W Simon and land claimed by P G Kalu,
East by Balana Amunupura D R C Road,
South by fields claimed by W P G Siyathu, B. W Simon and field and land claimed by P. G Kalu,
West by School

Signified by me

S F. AMERASINGHE,
Permanent Secretary

Ref No. J/E/1256,
Colombo, July 17, 1953

P B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

LD 4675

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Katukulupandurehena, in extent about 2 acres, situated in Mulgama Village, Uda Palata Division, Kandy District; and bounded as follows —

North by Pitawala Oya.
East by V C Road;
South by lands belonging to Mudanayake James and others,
West by Pitawala Oya

Ref No. J/E/2097.
Colombo, July 17, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame Minister of Lands and Land Development, hereby declare, under section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that allotment of land called Nagahahena, in extent about 1½ acres, situated in Karawanella Village, Wendala Village Headman's Division, D R O's Division of Dehigampal Korale and Lower Bulatgama, Kegalla District, and bounded as follows —

North by Police Station premises,
East and South by the hospital premises and,
West by Colombo-Kegalla Road

Ref No J/H/284/LM 5514.
Colombo, July 11, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 19 acres out of the land called Delta Estate, situated in Ramboda Village, Ramboda Korale, Kotmale Division, Nuwara Eliya District, and bounded as follows —

North by Blackforest stream and District boundary;
East by Delta Estate;
South, Reservation to P W D Road and land acquired by Pussellawa Town Council,
West by P W D Road and paddy field leased to Mr Unamboowo

Ref No J/LLD/2486 (VE)
Colombo, July 27, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 10 acres out of the land called Delmar Estate, situated in St. Margeret's Village, Ragala Village Headman's Division, Walapone, D R O's Division, Nuwara Eliya District, and bounded as follows —

North by precipice;
East by kandura;
South by building of St Margeret's Estate;
West by precipice

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No J/LLD/329/53 (VE)
Colombo, July 27, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about $\frac{1}{2}$ acre, out of the land called Narangala Estate, situated in Bokano ruwa Village, Wiyaluwa Korale Wiyaluwa Division, Badulla District; and bounded as follows:—

North, East and South by remaining portions of the same land and;
West by Dickwelle-Jangulla-Talpitigala Road

Signified by me,
S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref No J/TW/218/53
Colombo, July 27, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent 87' x 136', bearing assessment No. 77, 1st Cross Street, situated within the Municipal limits of Jaffna, Jaffna District; and bounded as follows:—

North by property belonging to Mr. M. M. Esau Mohideen, 32, Bankshall Street, Jaffna,
East by property belonging to Malavarayar (S. V. Vaidhanathakurukkal, Sivan Temple, Puttur),
South by property belonging to Mrs. Manonmanyan Nadarajah of Brown Road, Jaffna,
West by 1st Cross Street, Jaffna.

Signified by me
S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No J/AF/152/53
Colombo, May 1, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

LP 6231/JE/816

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions of the lands called Dummaladeniya, Balappuwa and Kurugodawatta in extent 2 A 1 R 18 P, situated in Lanumodera Village, Talpe Pattuwa, Galle District, surveyed and described as lots 1, 2, 3, 4, 5, 6 and 7 in preliminary plan A 1,285

Ref No. J/E/816
Colombo, July 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

No L 3338

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that allotment of land called Dodanghamulawatta, in extent approximately 3 acres situated in Oyilikanda Village, Matale South Division, Matale District; and bounded as follows:—

North by fence of Mr. Wijenayake's land,
East by stone fence,
South by agala and Anduruwatta;
West by land belonging to Bilindi and Pabili.

Ref. No. J/E/2080
Colombo, July 17, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Reference LA/7611/J/H/143/53

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent approximately 2 A 2 R 18 P, out of the land called Welihena situated in Makulpotha village, Mookalanyaya-Makulpotha Palata, Hiriyala Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

North by Palagama (V.P. 2976) and land of Mutubanda,
East by Palkele Forest Reserve,
South by lot 24 (road access) in V. P. 2977, Makulpotha,
West by lot 22 (land claimed by B. M. Mudiyanse) in V. P. 2977, Makulpotha.

Ref No. J/H/143/53.
Colombo, July 24, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

- (1) A portion in extent about 0 A. 2 R. 15 P. out of the land described as lots 98 and 1 in Town Survey Plan 1 21/63 3 East, situated in Bolawalana, Aluthkuru Korale North (A), Colombo District; and bounded as follows —
 North by land belonging to Mr. R. A. D. S. Appuhamy,
 East by Sri Wickramasinghe Rajasinghe Road,
 South by land belonging to Mrs. P. M. Fonseka,
 West by Railway Reservation.
- (2) A portion in extent about 0 A. 2 R. 1 P., out of the land described as lot 603 in Town Survey Plan 1 East 21/63, situated at Kottakampu, Aluthkuru Korale North (A), Colombo District, and bounded as follows:—
 North and East by land belonging to Mrs. G. A. Fernando;
 South by land belonging to Mrs. G. A. Fernando and Mr. J. Fernando;
 West by St. Nicolave Road.
- (3) A portion in extent about 0 A. 2 R. 13 P., out of the land described as part of lot No. 23½ in Town Survey Plan 1/21/61 1 East, situated at Kottakampu, Aluthkuru Korale North (A), Colombo District; and bounded as follows:—
 North by Inner Sea Street,
 East by Market and Vistrani Road,
 South by Sea Street;
 West by land belonging to Julian Saparamsdu Kulharippu.
- (4) A portion in extent 0 A. 2 R. 3 P., out of the land bearing Assmt. No. 158, Sea Street, described as part of lot No. 166, in Town Survey Plan 1 21/53 3 East, situated in Aluthkuru Korale North (A), Colombo District; and bounded as follows:—
 North and West by the land belonging to Mr. L. A. de Zylva;
 East by Canal;
 South by St. Sebastian Lane.
- (5) A portion in extent about 0 A. 1 R. 34 40 P., out of the land described as lot No. 55 in Town Survey Plan 1 21/61 2 East situated at Eukole, Aluthkuru Korale North (A), Colombo District; and bounded as follows:—
 North by land belonging to Mr. P. H. A. Fernando;
 East by land belonging to Mrs. I. A. Croos,
 South by Roman Catholic Church property;
 West by land belonging to Mrs. E. Costa.
- (6) A portion in extent about 0 A. 1 R. 30 P., out of the land described as lot 55 in Town Survey Plan 1 21/61 2 East, situated at Udayar Toppu, Aluthkuru Korale North (A), Colombo District, and bounded as follows:—
 North by land belonging to Mr. J. C. V. de Croos;
 East by Colombo-Puttalam P. W. D. Road;
 South by Kundanwila M. C. Road;
 West by land belonging to late Mr. T. K. Charles de Silva.

Ref. Q. 4576/J/TW/64/53
 Colombo, June 20, 1953.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- (1) A portion in extent about 0 A. 1 R. 36 P., from the land called Halothkumbura, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows:—
 North by Panagodellawatta;
 East and South by portions of the same land;
 West by P. W. D. Road to Ganemulla (off Jaala-Gampaha Road);
- (2) A portion in extent about 12 perches from the land called Diulgahawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows:—
 North by remaining portion of the same land;
 East by road to Ganemulla off Jaala-Gampaha Road;
 South by Halothkumbura;
 West by Pansalawatta.
- (3) A portion in extent about 16 perches from the land called Pansalawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows:—
 North by remaining portion of the same land;
 East by Diulgahawatta;
 South by Halothkumbura;
 West by Delgahawatta.
- (4) A portion in extent about 18 perches from the land called Delgahawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows:—
 North by Delgahawatta (remaining portion of the same land);
 East by Pansalawatta;
 South by Halothkumbura *alias* Panagodella;
 West by Panagodellawatta.
- (5) A portion in extent about 9 perches from the land called Panagodellawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows:—
 North, East and West by remaining portion of the same land;
 South by Panagoda Oya *alias* Morathagaha Ela.
- (6) A portion in extent about 9 perches from the land called Panagodellawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows:—
 North, East and West by remaining portions of the same land;
 South by Panagoda Ela *alias* Morathagaha Ela.
- (7) A portion in extent about 18 perches from the land called Panagodellawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows:—
 North, East and West by remaining portions of the same land;
 South by Panagoda Oya *alias* Morathagaha Ela.
- (8) A portion in extent about 9 perches from the land called Panagodellawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows:—
 North, East and West by remaining portions of the same land;
 South by Panagoda Oya *alias* Morathagaha Ela.

- (9) A portion in extent about 12 perches from the land called Panagodellawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows —
North, East and West by remaining portion of the same land;
South by Panagoda Oya *alias* Morathagaha Ela.
- (10) A portion in extent about 9 perches from the land called Panagodellawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows —
North, East and West by remaining portions of the same land,
South by Panagoda Oya *alias* Morathagaha Ela.
- (11) A portion in extent about 9 perches from the land called Panagodellawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows —
North and West by remaining portions of the same land;
East by Delgahawatta,
South by Panagodolla Oya *alias* Morathagaha Ela.
- (12) A portion in extent about 12 perches from the land called Panagodellawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows —
North, East and West by remaining portions of the same land;
South by Panagoda Oya *alias* Morathagaha Ela.
- (13) A portion in extent about 33 perches from the land called Panagodellawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows —
North, East and West by remaining portions of the same land;
South by Panagodella Oya *alias* Morathagaha Ela.
- (14) A portion in extent about 24 perches from the land called Panagodellawatta, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows —
North and East by remaining portions of the same land;
West by Galkanuwakumbura *alias* Pauluminyagokumbura;
South by Panagodolla Oya *alias* Morathagaha Ela.
- (15) A portion in extent about 12 perches from the land called Galkanuwa Kumbura, situated in the village of Kirindiwita, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows —
North and West by Galkanuwa Kumbura *alias* Pauluminyage Kumbura;
East by Panagodellawatta,
South by Panagoda Oya *alias* Morathagaha Ela.

Ref. Q. 4349/J/LLD/2466,
Colombo, February 2, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Signified by me,
S. F. AMERASINGHE,
Permanent Secretary.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion in extent about 16 acres out of the land called Malgatenne in Lookandura Group, Bambaragama, situated in Bambaragama Village, Bambaragama Village Headman's Division, Uda Hewaheta, D. R. O.'s Division, Nuwara Eliya District and bounded as follows —

North by part of private land covered by T. P. 63,825 and P. W. D. Road from Deltota to Rahatungoda;
East by Wetestenne Ela,
South by part of lot 11 in P. P. 6,827;
West by part of lot 2 in P. P. 6,827, part of Galgodakandura and part of lot 7.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/LLD/327/53 (VE)
Colombo, July 27, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4245/J/AL/2141

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

Preliminary plan No. A 3,482 Village—Pingomuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	B.	P.
1	Kilagasowitawatta	Coconut garden	George Wijesinghe, Sinha Sevana, Cotta Road, Colombo	0	1	16 0
2	Kilagasowitakumbura	Paddy field and owita	do. ..	0	0	28 7
3	Kilagasowitawatta	Coconut garden ..	do. ..	0	0	7 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 8, 1953, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 24, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, August 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No Q. 4167/J/AL/1926

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Lot	Name of Land	Description	Names of the Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No A 3,504 Village—Hiripitiya						
1	Tembuligahaowita	Coconut garden	Mrs Alex de Alwis of Samudragiri, Mt. Lavinia	0	3	2 5
2	Tuttirigodakumbura <i>alias</i> Bandarakumbura	Paddy field	do	0	0	3 0
Total				0	3	5 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 5, 1953, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 21, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, August 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No Q. 3855/J/AL/916.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 3,383. Village—Grandpass						
Lots 1 to 8 at 9 30 a.m.						
2	Mahawatta, part of assessment No 771, Prince of Wales Avenue	Bund and grassfield	(Claimant not known)	0	0	2 75
3	Mahawatta, part of assessment No 126/1, Mahawatta Road	Grassfield	Mrs. C S G. Fernando of Silverme, Panadure	0	0	28 20
4	Mahawatta, part of assessment No. 757, Prince of Wales Avenue	do	The Archbishop of Colombo	0	0	2 74
5	Mahawatta, part of assessment No. 771, Prince of Wales Avenue	do	D. J M M Kannangara, 149, Mahawatta Road, Grandpass	0	0	7 06
6	Mahawatta, parts of assessment Nos. 777, 783, 787, Prince of Wales Avenue	do	T. Paul, 88, St. Joseph Street, Grandpass	0	0	10 07
7	Mahawatta, parts of assessment Nos. 793, 811 and 817, Prince of Wales Avenue	do	(Claimant not known)	0	1	23 97
8	Mahawatta, part of assessment No. 823, Prince of Wales Avenue	do	D A Alles, 60, Mayfield Road, Kotahena	0	0	30 70

Preliminary plan No. 3,388 Village—Weragoda (part)

Preliminary plan No A 3,388, 3,389, 3,390 and 3,391 at 2 30 p m.

1	Weragodawela, part of assessment No. 4/5, Getadelupitiya Road	Vegetable garden	Mr. George R de Silva, Green Lodge, Skinners Road North, Colombo; Sir J. P. Obeysekera, Pasyala, and Mrs Leonard Dias Bandaranyake, 107, Green Street, Colombo	0	1	2 31
2	Weragodawela, part of assessment No 4, Getadelupitiya Road	do	Mrs. Robert Saram, St Ives, 60, Ward Place, Colombo	0	0	34 35

Preliminary plan No 3,389. Village—Weragoda (part)

1	Weragodellawatta <i>alias</i> Ambagahawatta, part of assessment No. 4, Weragoda Road	Grassfield	D C. Wijewardena, 10, Glenaber Place, Kollupitiya	0	0	2 10
2	Do.	do	Mrs. N. H. Wijewardena, 32, Ward Place, Colombo	0	0	34 40

Preliminary plan No. A 3,390 Village—Weragoda (part)

1	Weragodellawatta <i>alias</i> Ambagahawatta, part of assessment No 34/2, Weragoda Road	Owita	W Charles Dias of 15, Weragoda Road, Wellampitiya	0	0	7 95
2	Weragodellawatta <i>alias</i> Ambagahawatta, part of assessment No. 24, Weragoda Road	do	Mrs N Nonni Perera of 24, Weragoda Road, Wellampitiya, Mrs P Nonni Perera and D M. D Charles, both of 13, Weragoda Road, Mrs Susana Wanigasuriya, 30, Weragoda Road, Mrs S P Wanigasuriya, 11, Weragoda Road, W Peter Perera, 26, Weragoda Road, Wellampitiya	0	0	16 64
3	Weragodellawatta <i>alias</i> Ambagahawatta, part of assessment No. 22, Weragoda Road	Garden	Mrs Caroline Wijegoonewardena of 5, Weragoda Road, Wellampitiya	0	1	6 01

Preliminary plan No. A 3,391 Village—Meetotamulla (part)

1	Gorakagahakumbura, part of assessment No. 131/3, Meetotamulla Road	Paddy field and owita	Mrs Cornelis Perera of 64, Meetotamulla Road, Wellampitiya	0	0	34 3
---	--	-----------------------	--	---	---	------

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 12, 1953, at the above given time and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 28, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, August 8, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 4388/J/E/2531

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 3,497. Village—Mampe (part)

Lot	Name of the Land	Description	Name of the Claimant	Extent	
				A.	R. P.
1	Kalubowliyawatta ..	Coconut garden and buildings ..	H D. C. Wijayanandana of Mampe, Pilyandala ..	1	1 29.8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 8, 1953, at 2 30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 24, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, August 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q 4285/J/AL/2225.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 3,426. Village—Egoda Kolonnawa

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent	
				A.	R. P.
1	Siyambalagahawatta, part of assessment No. 47, Angoda Road	Coconut garden ..	L. D. E. Edirisinghe of Egoda Kolonnawa, Wellampitiya	0	0 8
2	Nikagahakumbura ..	Paddy field contains part of flood bund	S. Simon de Silva of 54, Salemulla, Wellampitiya ..	0	0 7.8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 10, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 26, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, August 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

No. L. D. 3601.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, acquisition of land for Talatuoya Central School, to wit:—

Preliminary plan No. A 1,320. Village—Talatuoysa

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent	
				A.	R. P.
11	Ambalamattennewatta ..	Garden (bare land) ..	R. M. Narayanaswamy and R. M. Govindaswamy, Pinnagolla Estate, Talatuoya	0	0 0.6
12	Do. ..	Garden contains jak, arecanut and other trees	do. ..	2	0 21.2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agent before me at the Kandy Kachcheri, on October 8, 1953, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, August 5, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 4347

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired :

All those allotments of lands called Wekadekumbura and Wekadewatta, in extent 2 A 0 R. 9 0 P., situated in Idamegama village, Medasaya Pattuwa, Haripattuwa, Kandy District, Central Province, surveyed and described as lots 1, 2 and 3, in preliminary plan No. A 1,885:—

- Lot 1. Presently claimed by Senaviratne Medawala of Pilimatalawa School, Kadugannawa. Subject to Rajakariya Services to Dalada Maligawa, Kandy
- Lot 2. Presently claimed by H. B. Ekanayaka of Idamegama, Werellagama. Subject to Rajakariya Services to Dalada Maligawa, Kandy.
- Lot 3. Presently claimed by Kurukudegedara Peter, Kurukudegedara Pels, Kurukudegedara Jamis, Kurukudegedara Seelawathie, Kurukudegedara Rane and Kurukudegedara Sethan Nona Subject to the life interest of Kurukudegedara Horathale, all of Idamegama, Werellagama Subject to Rajakariya Services to Dalada Maligawa, Kandy.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 5, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 28, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, August 4, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 4363

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired.

A portion from the land called and known as Paddassalaanga, in extent 1 A 0 R. 37.2 P, situated in Worellagama village, Harispattuwa Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1 and 2 in P. P. A. 1,941.

Names of Claimants

Extent

A. R. P.

Lot 1.—Mrs. W. M. Pinchu Menike of Mudunegedera, Werellagama	0	1	38.2
Lot 2.—Mrs. E. A. Nugawala of Arambegama Walauwa, Werellagama	0	2	39.0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 8, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 1, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, August 8, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 4529

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

A portion of land in extent 8 A. 1 R. 17 P, out of the land called and known as Harankahatenne Estate, situated in Dunuwila, village, Udagampaha Korale, Harispattuwa, Kandy District, Central Province; and particularly described as lots 1, 2 and 3 in P. P. A. 2,001

Lot No 1 in extent 8 A. 1 R. 12 P.

Name of Claimants

Claimed by N. Aboobucker Lebbe Hadjar and A. S. Mawsoof (minor) guardian —N. A. Abdul Salaam, both of Pangollamada, Alawatugoda.

Lots 2 and 3 in extent 0 A. 0 R. 5 P.

Claimed by Mrs N Keppetipola of Dunuwila, Doragamuwa, N. Aboobucker Lebbe Hadjar and A S Mawsoof (minor) guardian:— N. A. Abdul Salaam, both of Pangollamada, Alawatugoda

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on September 15, 1953, at 10 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 8, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, August 10, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7.

Reference No. LR 1250/J/E/2193

(Please quote this number in all correspondence in this subject)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Plan No. Sup. No. 6 to I. S. P. P. 3 Village—Kuda Nelubewa

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent
				A. R. P.
568	Kudanelubewa-mukalana	Forest contains rocks ..	Messrs F. L de Fonseka, H W. Amarasuriya, E R. Amarasuriya, and L. S. B. Perera, all of Colombo and Richard Salgado of Panadure	5 0 1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Anuradhapura Kachcheri, on September 17, 1953, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 10, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, August 10, 1953.

B. H. DE ZOYSA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/E/1278/LR 5080

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired :

Supplement 2 to F. V. P. 252

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent
				A. R. P.
511	Madittehenewatta	.. Garden contains 1 coconut tree 25 years, 4 jak trees 15-30 years, 1 makulatha tree, 1 hedawaka tree, 1 domba tree 12 years, 10' arecanut trees 2-10 years, 1 rukkatana tree 12 years and one tiled masonry Vihare	Yakdehuralage Aronsingho, ditto Kudatana, ditto Mohottihamy, ditto Nikolashamy, ditto Yahapathamy and Mahagollage Ranetana, all of Ellawala, Thalagama. Vihare constructed by the Ellawala School	0 0 11

The Notice regarding lot 511 in Supplement 2 to F. V. P. 252 published in the *Government Gazette* No. 10,488 of January 9, 1953, is hereby withdrawn.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Eheliyagoda Rural Courts on September 12, 1953, at 10 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 31, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Ratnapura, August 6, 1953.

M. J. M. MURFIN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No J/TW/420/LM 5033.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

The allotments of land called Morahtiyawa, Lemney Kumbura, Dolgahamulakumbura, Mahakumbura, Delamburo Muttettuwa, Delamburo Muttuttuwa, Siyambalagaha Muttettuwa, Dunumadalawa, Pinkumbura, Hankonda and Hankonda in extent 0 A. 1 R. 30 0 P, situated in Tholangamuwa village in Keoraweli Pattu East, Beligal Korale, Kegalla District, and more particularly described as lots 13, 15, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 and 29 in Preliminary Plan No A 721

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Tholangamuwa Dharmasalawa, on October 9, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

Attention of claimants is drawn to the fact that written claims should reach me on or before October 2, 1953. The claims of persons who have not notified to me in writing on or before the mentioned date, will not be entertained at the acquisition inquiry.

The Kachchori,
Kegalla, August 4, 1953.

M G V P W SAMARASINGHE,
Assistant Government Agent

Land Redemption Notices

LA/LRO/53/42/LRO/APL 5849A/J/LLD/343/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act:

Signed by me

S. F. AMERASINGHE,
Permanent Secretary
Colombo, June 18, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,243 Village—Gepallawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Maguru Oya Watta	Coconut garden 40-50 years	Vivian Noel de Soysa No. 144, Kandy Road, Kurunegala	1	2	31
2	Do	Coconut garden 35-45 years	do.	3	2	32
3	Do.	Coconut garden 35 years	do.	0	0	31
Total				5	2	14

LA/LRO/53/43/LRO/APL 4702 A and 4702 B/J/LLD/368/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942,

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me,

S. F. AMERASINGHE,
Permanent Secretary
Colombo, June 24, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary Plan No. A 1,258. Village—Potuhera

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Midellagahamulakumbura	Paddy field,	R. M. Samarasekera, Registrar's Office, Madawela, Potuhera	0	0	5
2	Do.	do.	do.	0	1	28
3	Hitanawatta	Coconut garden contains 2 coconut trees over 35 years and 1 jak tree 15 years	do.	0	0	6
4	Do.	Coconut garden contains 10 coconut trees over 35 years	do.	0	0	18
Total				0	2	17

No. LD 4728/LRO/APL 4652/4652A/4652B/J/LLD/366/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Puncu Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, June 24, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,891. Village—Dunukeula

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	B.	P.
1	Pitiyegedarawatta ..	Tea	R. M. Mudiyanse of Dunukeula, Panwilatenna	0	0	0.4
2	Do. ..	Tea contains jak, mango and jambola trees ..	do. ..	0	0	8
3	Do. ..	Tea contains jak, breadfruit and sapu trees ..	do. ..	0	1	22
4	Gedarawatta ..	Garden contains arecanut trees and plantain bushes ..	do. ..	0	0	3
5	Do. ..	Garden contains coconut, jak, arecanut, rambuttan mandarine trees and plantain bushes ..	do. ..	0	0	21
6	Pallebittarapela ..	Paddy field	do. ..	0	0	4
7	Do. ..	do.	do. ..	0	0	37
8	Do. ..	do.	do. ..	0	0	3
9	Gedarawatta ..	Garden contains vegetables and a temporary house of mud walls and straw roof ..	do. ..	0	0	5
Total ..				0	3	23.4

LA/LRO/53/20/LRO/APL 462—J/LLD/253/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

NOW, therefore, I, Puncu Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, April 29, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 1 to final village plan 359. Village—Balawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	B.	P.
43	Delgahakumbura ..	Paddy field contains 1 coconut tree 30 years, and coconut garden with 5 coconut trees over 35 years ..	Tannita Arachohilage William Appuhami of Mol-lawalana, Bopitiya	1	0	5
Total ..				1	0	5

No. Q 4657/LRO/APL 4443B.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now therefore, I, Puncu Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, June 24, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No A 3,464. Village—Kindiwela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kindiwelabeuma	Coconut garden ..	A Livinus Silva of Halugama, Mirigama ..	4	1	36
2	Do.	Waste land ..	do. ..	0	0	1
Total ..				4	1	37

LA/LRO/53/41/LRO/APL. 5849/J/LLD/345/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, June 18, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 1 to F. V. P. 1,467. Village—Kanumale

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
86	Maguru Oya Watta	Chena ..	Vivian Noel de Soysa, No. 144, Kandy Road, Kurunegala	0	0	30
87	Do	Coconut garden 15-35, years contains two mud thatched temporary houses	do. ..	4	3	27
88	Do.	Coconut garden 15-35 years ..	do. ..	0	0	23
Total ..				5	1	0

No. LD 4732/LRO/APL/3181C/J/LLD/347

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, June 18, 1953

P. B. BULANKULMA,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,947. Village—Pallegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
2	Dewale Ganmana	Garden contains tea and coconut trees over 30 years	Ratnayake Mudiyanseleage Kiru Banda of Pallegama, Nawalapitiya	3	2	29
3	Do.	do ..	do. ..	0	0	31
Total ..				3	2	20

No. LD 4731/LRO/APL/3181/J/LLD/344/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, June 18, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,944. Village Pitakanda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Pitakande Kumbura	Paddy field	Ratnayaka Mudyanselage Kiri Banda of Pallegama	1	0	34
2	Do.	do.	do.	0	0	25
Total				1	1	19

No. LD 4730/LRO/APL 3181 A/J/LLD/346/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Whereas the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I Punchi Banda Bulankulame Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary,
Colombo, June 18, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,945. Village—Pallegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ratneggekumbura	Garden contains jak, breadfruit and coconut trees over 25 years and paddy field	Ratnayake Mudyanselage Kiri Banda of Pallegama, Nawalapitiya	1	2	1
2	Do.	Paddy field	do.	0	0	19
3	Do.	do.	do.	0	1	10
4	Do.	Garden contains jak, coconut and breadfruit trees over 25 years	do.	0	0	7
Total				1	3	37

L. D.—B. 49/50.

No. LA/LRO/53/28/LRO/APL. 419/J/LLD/326/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under Section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary,
Colombo, June 5, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 2 to F. V. P. 1,283 Village—Bogamuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
3	Kandangomeegekumbura	Paddy field	M. A. S. Mohamed Kani Saibo, M. A. S. Nagoor Meera Saibo and M. A. S. Nagoor Meera Saibo Hadjar, all of 45, Negombo Road, Kurunegala	1	1	35
4	Do.	do.	do.	0	3	33
6	Siyambalagahakumburapillewa	Owita	do.	0	0	26
7	Siyambalagahakumburapillewa	Paddy field	do.	0	3	15
8	Kapikoratuwehena Methalanda Estate	Coconut garden 30 years	do.	0	1	27
9	Do.	do.	do.	3	0	38
10	Siyambalagahakumburapillewa Gammirigaskumburapillewa Methalanda Estate	do.	do.	2	3	25
12	Kongahamulahena Methalanda Estate	Coconut garden 30 years	do.	1	2	34
Total				11	2	33

Ref. Q. 4648/LRO/APL 971.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950;

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereeto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Signed by me,

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo May 26, 1953

Schedule

Preliminary plan No A 3.441 Village—Pelcawatta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Ambagahawatta alias Dawata-gahawatta alias Kahatagahawatta	Cinnamon 40 years, contains 154 rubber trees 5-25 years, 36 arecanut trees 1-15 years, 23 jak trees 15-40 years, 1 goraka tree 30 years, 2 kahata, 4 mango, 11 domba, 5 kaju, 4 breadfruit and 2 veralu trees 15-20 years and an earth well	P Dayananda and P Wimalasena, both of Wetara, Polgasowita	11	1	7
2	Do ..	Garden contains 22 coconut and 3 mango trees 30 years, 13 coconut trees 1-10 years, 16 mango, 1 breadfruit and 7 lime trees 5-10 years, 57 arecanut, 6 orange, 2 jak, 2 belu and 4 papaw trees 1-5 years, 8 plantain bushes, a tiled masonry house with a portico, a tiled masonry garage with 2 latrines attached, a masonry well and part of a road	do. ..	0	2	11
3	Do ..	Cinnamon 40 years contains 1 goraka tree 40 years, 1 jak 25 years, 11 rubber 5-25 years, 1 kaju, 1 kenda and 2 domba trees 15-20 years, 2 masonry walls with a wooden gates and part of a road	do. ..	0	1	37
4	Do	Coconut garden 30 years contains 4 rubber trees 20 years, 1 arecanut and 1 kaju trees 15 years, 2 arecanut trees 5 years, 47 plantain bushes, a thatched mud house and part of a thatched latrine	do. ..	0	3	11
5	Do	Rubber 20-30 years	do. ..	0	2	2
6	Do	Coconut garden contains 22 coconut trees 30 years ..	do. ..	0	0	25
7	Do	Garden contains 16 coconut trees 30 years, 32 rubber and 1 jak trees 20-30 years, 16 plantain bushes and part of a thatched mud latrine	do. .	0	1	20
9	Do ..	Garden contains 1 coconut tree 30 years, 1 bulu tree 20-30 years and 25 plantain bushes	do. .	0	0	9
Total				14	1	7

No Q 4634/LRO/APL 4443C

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereeto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Signed by me

S. F. AMERASINGHE,
Permanent Secretary

Colombo April 29, 1953.

Schedule

Preliminary plan No. A 3.363. Village—Nalla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Dorakadakumbura	Paddy field contains 2 coconut trees 50 years	S Hector Silva of Katana Mills, Katana	0	1	12
2	Do	Paddy field ..	do	2	1	9

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
3	Katuhena formerly known as Kahatagahawatta Kosgahawatta	Coconut garden 50 years <i>alias</i>	S. Hector Silva of Katana Mills, Katana	3	1	1
4	Do.	do	do.	1	0	24
Total				7	0	6

L. D.—B 49/50.

No LA 3494

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Alexander Savundranayagam, Additional Assistant Government Agent of the Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kachcheri, Matale, on September 25, 1953 at 10 a.m.; and
 - (b) notify to me in writing on or before September 18, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, August 5, 1953.

A. SAVUNDRANAYAGAM,
Additional Assistant Government Agent.

Schedule

Supplement No. 1 to final village plan No. 62. Village—Suduhakurugama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
165	Gederawela Lindagawapela	Paddy field	Mrs. K. Tikiri of Suduhakurugama, Pallepola	0	0	3
166	Do.	do.	do.	0	1	14
Total				0	1	17

L. D.—B 49/50

Ref No LA 3495

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Alexander Savundranayagam, Additional Assistant Government Agent of the Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at The Kachcheri, Matale, on September 16, 1953, at 11 a.m., and
 - (b) notify to me in writing on or before September 9, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matale, August 1, 1953

A. SAVUNDRANAYAGAM,
Additional Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A. 1,924 Village—Dullewa

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
1	Dehghamulayaya and Hemagollewatta	Paddy field and garden contains rubber, cocoa, and coconuts about 10 to 35 years	Y. M. Ukkubanda and U. B. Dissanayake, both of Dullewa, Matale	1	0	31
2	Do.	Paddy field and garden contains rubber, cocoa and coconuts about 10 to 35 years	do	0	1	29
3	Do.	Garden contains cocoa, rubber and coconuts about 10 to 35 years and 2 temporary huts	do	1	0	5
4	Do.	Garden contains cocoa, rubber and coconuts, about 10 to 35 years	do	0	0	26
Total				2	3	11

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීමයි

අංකය Q 4349/J/LLD/2466.

1950න් අතින් 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950න් අතින් 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චි බණ්ඩාර මුලුත්තුරු මේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි පනාංගොඩාල්ලවත්ත යන ඉඩමෙන් රු. 1 කි, පාර්ච්ඡ 36ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට පනාංගොඩාල්ලවත්ත; නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේම කොටස්, බිස්නාහිරට ජඇල ගම්පහ පාරේ සිට ගඟේ මුල්ලට ඇති ප්‍රසිඬි පාර.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි දිවුල්ගමවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 12ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට ජඇල-ගම්පහ පාරේ සිට ගඟේ මුල්ලට ඇති පාර, දකුණට හල්මිගමකුඹුර; බිස්නාහිරට පත්සලවත්ත.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි පත්සලවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 16ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස; නැගෙනහිරට දිවුල්ගමවත්ත, දකුණට හල්මිගමකුඹුර; බිස්නාහිරට දේල්ගමවත්ත.

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි දේල්ගමවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 18ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට දේල්ගමවත්ත (එම ඉඩමේ ඉතිරි කොටස), නැගෙනහිරට පත්සලවත්ත, දකුණට හල්මිගමකුඹුර නොහොත් පනාංගොඩාල්ල; බිස්නාහිරට පනාංගොඩාල්ලවත්ත.

(5) කො -ඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි පනාංගොඩාල්ලවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 9ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට නැගෙනහිරට සහ බිස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට පනාංගොඩාල්ල නොහොත් මොරතගහ ඇල.

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි පනාංගොඩාල්ලවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 9ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට නැගෙනහිරට සහ බිස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්; දකුණට පනාංගොඩාල්ල නොහොත් මොරතගහ ඇල.

(7) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි පනාංගොඩාල්ලවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 18ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට නැගෙනහිරට සහ බිස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට පනාංගොඩාල්ල නොහොත් මොරතගහ ඇල.

(8) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි පනාංගොඩාල්ලවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 9ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට නැගෙනහිරට සහ බිස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට පනාංගොඩාල්ල නොහොත් මොරතගහ ඇල.

(9) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි පනාංගොඩාල්ලවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 12ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට නැගෙනහිරට සහ බිස්නාහිරට එම ඉඩමේම කොටස්, දකුණට පනාංගොඩාල්ල නොහොත් මොරතගහ ඇල.

(10) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි පනාංගොඩාල්ලවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 9ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට නැගෙනහිරට සහ බිස්නාහිරට එම ඉඩමේම කොටස්, දකුණට පනාංගොඩාල්ල නොහොත් මොරතගහ ඇල.

(11) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි පනාංගොඩාල්ලවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 9ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ බිස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්; නැගෙනහිරට දේල්ගමවත්ත, දකුණට පනාංගොඩාල්ල නොහොත් මොරතගහ ඇල.

(12) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි පනාංගොඩාල්ලවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 12ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට නැගෙනහිරට සහ බිස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට පනාංගොඩාල්ල නොහොත් මොරතගහ ඇල.

(13) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි පනාංගොඩාල්ලවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 33ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට නැගෙනහිරට සහ බිස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට පනාංගොඩාල්ල නොහොත් මොරතගහ ඇල.

(14) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි පනාංගොඩාල්ලවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ඡ 24ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, බිස්නාහිරට ගල්කනුම්කුඹුර නොහොත් පාඩුලු මිනියගෙකුඹුර; දකුණට පනාංගොඩාල්ල නොහොත් මොරතගහ ඇල.

(15) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ධකුරුකෝරළේ කිරිදිවුට යන ගමේ පිහිටි ගල්කනුම්කුඹුර යන ඉඩමෙන් පාර්ච්ඡ 12ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ බිස්නාහිරට ගල්කනුම්කුඹුර නොහොත් පාඩුලු මිනියගෙකුඹුර, නැගෙනහිරට පනාංගොඩාල්ලවත්ත; දකුණට පනාංගොඩාල්ල නොහොත් මොරතගහ ඇල.

පී. බී. මුලුත්තුරු මේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, සහතික කර ඇත්ත කරනට යෙදුණේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්තුමා.

වම් 1953ක් වූ පෙබරවාරි මස 2 වැනි දින කොළඹදීය.

අංකය : LA/7611/J/H/143/53.

1950න් අතින් 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950න් අතින් 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චි බණ්ඩාර මුලුත්තුරු මේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියාල හත්පත්තුවේ මසුල්පොත මුකලුත්තාය පළාතේ මසුල්පොත ගමේ පිහිටි වෙලිපොත නමැති ඉඩමෙන් අක්කර 2, රු. 2, පාර්ච්ඡ 18ක පමණ විශාලතියක් ඇති බිම් කොටසට මායිම්:—

උතුරට: පාලගම (ගම් මැනීමේ සැලැස්ම 2,976 සහ මුතු බණ්ඩාරගේ ඉඩම්, නැගෙනහිරට: පල්ලකැලේ කැලේට වෙන්කරන ලද ඉඩම්. දකුණට මසුල්පොතේ 2,977 දරණ ගම් මැනීමේ සැලැස්මේ 24 වැනි කැමැල්ලට යන පාර, බිස්නාහිරට (B. M. මුදියාන්සේට හිමි මසුලපොතේ 2,977 දරණ ගම් මැනීමේ සැලැස්මේ 22 වෙනි කැමැල්ල.

පී. බී. මුලුත්තුරු මේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : J/H/143/53.

වම් 1953ක් වූ ජූලි මස 24 වැනි දින කොළඹදීය.

අංකය: Q. 4576/J/TW/64/53.

අංකය . LA 3484.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ධකුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ බේල්ලවලාන පිහිටි නො. 1/21/63 නැගෙනහිර දරණ නාගරික පලාතයේ 98 හෙ 1 දරන කැබලිවල විස්තර කරන ලද ඉඩමෙන් රුබි 2යි, පර්චස් 15ක පමණ ප්‍රමාණය, ඊට මායිමි:—

(1) මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ වැලිගල සහ වාරිස පොල නමැති ගම්වල පිහිටි වූආස්වැද්දුම වාච්චකුඹුර නමැති ඉඩමෙන් මෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 20ක් පමණ බිම් ප්‍රමාණය:—

උතුරට: ආර්. ඒ. ඩී. ඇස්. අප්පුහාමිට අයිති ඉඩම,
නැගෙනහිරට: ශ්‍රී වික්‍රම රජසිංහ පාර;
දකුණට: පී. ඇම්. පොත්සේනා නෝනාට අයිති ඉඩම.
බස්නාහිරට: රේල් දෙපාර්තමේන්තුවේ සතු ඉඩම.

උතුරට: කැබලි නො. 1A, කායිමි ආරච්චිගේ මඩකුඹුර;
නැගෙනහිරට: ඒ. පියරත්න සමරසිංහට අයිති මඩකුඹුර දකුණට: එම;
බස්නාහිරට: ගොඩඉඩම.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ධකුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ කොට්ටකම්පුර පිහිටි නො. 1 නැගෙනහිර 21/63 දරණ නාගරික පලාතයේ 603 වැනි කැබැල්ලේ විස්තර කරන ලද ඉඩමෙන් රුබි 2යි, පර්චස් 1ක පමණ ප්‍රමාණය, ඊට මායිමි:—

(1A) මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ වැලිගල සහ වාරිස පොල නමැති ගම්වල පිහිටි පල්ලවාවලකුඹුර නමැති ඉඩමෙන් මෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 8ක පමණ බිම් ප්‍රමාණය:—

උතුරට සහ නැගෙනහිරට: ඒ. ඒ. ප්‍රනාන්දු නෝනාට අයිති ඉඩම;
දකුණට: ඒ. ඒ. ප්‍රනාන්දු නෝනාට සහ ඒ. ප්‍රනාන්දු මහත්මයාට අයිති ඉඩම,
බස්නාහිරට: සත්තනිකලවම් පාර.

උතුරට කැබලි නො. 2, කායිමි ආරච්චිගේ මඩකුඹුර;
නැගෙනහිරට කායිමි ආරච්චිගේ මඩකුඹුර දකුණට කැබලි නො. 1, ඒ. පියරත්න සමරසිංහට මඩකුඹුර
බස්නාහිරට ගොඩ ඉඩම.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ, උතුරු අර්ධකුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ කොට්ටකම්පුර පිහිටි නො. 1/21/61 1 නැගෙනහිර දරණ නාගරික පලාතයේ නො. 23 දරණ කැබැල්ලේ විස්තර කරන ලද ඉඩමෙන් රුබි 2යි, පර්චස් 13ක පමණ ප්‍රමාණය, ඊට මායිමි:—

(2) මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ වැලිගල සහ වාරිස පොල නමැති ගම්වල පිහිටි හාමුරේවත්ත නමැති ඉඩමෙන්, මෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 12ක පමණ බිම් ප්‍රමාණය.—

උතුරට මේල්ල පිටිය;
නැගෙනහිරට මාර්කට් එක සහ මිස්ට්‍රානි පාර,
දකුණට මේල්ල පිටිය;
බස්නාහිරට: සුළියන් සපරමාදු කුලියර්පටට අයිති ඉඩම.

උතුරට ප්‍රසිධි පාර,
නැගෙනහිරට -කායිමි ආරච්චිගේ මඩකුඹුර;
දකුණට කැබලි නො. 1A, කායිමි ආරච්චිගේ මඩකුඹුර;
බස්නාහිරට ගොඩ ඉඩම.

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ධකුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ නො. 1 21/53 3 නැගෙනහිර දරණ නාගරික පලාතයේ නො. 166 දරණ කැබැල්ලේ විස්තර කරන ලද මුල්ල පිහිටි මිරිසිවි මිරිපහම් නො. 158 දරණ ඉඩමෙන් රුබි 2යි, පර්චස් 3ක පමණ ප්‍රමාණය, ඊට මායිමි:—

(3) මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ වැලිගල සහ වාරිස පොල නමැති ගම්වල පිහිටි හාමුරේවත්ත නමැති ඉඩමෙන්, මෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 10ක පමණ බිම් ප්‍රමාණය, වායිමි.—

උතුරට සහ බස්නාහිරට: ඇල්. ඒ. ද සිල්වා මහත්මයාට අයිති ඉඩම,
නැගෙනහිරට ඇල,
දකුණට සත්තබස්නියන් මාවත.

උතුරට ප්‍රසිධි පාර,
නැගෙනහිරට කැබලි නො. 2, කායිමි ආරච්චිගේ මඩකුඹුර,
දකුණට ගොඩ ඉඩම;
බටහිරට මහබස.

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ධකුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ නො. 1 21/61 2 නැගෙනහිර දරණ නාගරික පලාතයේ 55 වැනි කැබැල්ලේ විස්තර කරන ලද ඒත්තුකාලේ පිහිටි ඉඩමෙන් රුබි 1යි, පර්චස් 34.40ක පමණ ප්‍රමාණය ඊට මායිමි:—

(4) මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ වැලිගල සහ වාරිස පොල ගම්වල පිහිටි මනකුඹුරගල්ල නොහොත් ලොරිච්චිගල නමැති වත්තෙන් අක්කර 8ක පමණ බිම් ප්‍රමාණය.—

උතුරට: පී. එම්. ඒ. ප්‍රනාන්දු මහත්මයාට අයිති ඉඩම;
නැගෙනහිරට: අයි. ඒ. කාස් නෝනාට අයිති ඉඩම;
දකුණට රෝස් ක. දේවසිංහයාට අයිති ඉඩම;
බස්නාහිරට: කොස්නා නෝනාට අයිති ඉඩම.

උතුරට: ප්‍රසිධි පාර
නැගෙනහිරට මහබස
දකුණට: ඇම්. ඩී ඇල්ලොට්පාලගේ මඩකුඹුර;
බස්නාහිරට දියඇල.

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ, උතුරු අර්ධකුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ උඩසාර්නෝප්පුර පිහිටි නො. 1 21/61 2 නැගෙනහිර දරණ නාගරික පලාතයේ 55 වැනි කැබැල්ලේ විස්තර කරන ලද ඉඩමෙන් රුබි 1යි පර්චස් 30ක පමණ ප්‍රමාණය, ඊට මායිමි:—

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.
මි 1953ක්වූ ජූලි මස 27 වැනි දින
කොළඹ දිස.

උතුරට: ජේ. ඩී. ඩී. ද කාස් මහත්මයාට අයිති ඉඩම,
නැගෙනහිරට: කොළඹ-පුත්තලම ප්‍රසිධි පාර;
දකුණට: කුන්දන්විල පාර,
බස්නාහිරට: නැයිගිය පී. කේ. වාල්ස් සිල්වා මහත්මයාට අයිති ඉඩම.

සම්බන්ධ අංකය: LP 6231/J/E/ 816
1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.
මි 1953ක්වූ ජූලි මස 20වැනි දින
කොළඹ දිස.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

සාදු දිස්ත්‍රික්කයේ, නල්ලේ පත්තමේ, ලහුමෝදර ගමෙහි පිහිටි දුම්මලදෙණිය, බාලප්පුම් සහ කුරුමොබවත්ත යන ඉඩම්වලින් බිම් ප්‍රමාණය අක්කර 2, රුබි 1, පර්චස් 18ක් ඇති, නොමිදර A 1,285 දරන මූලික සිතියමේ කැබලි නොමිදර 1, 2, 3, 4, 5, 6 සහ 7 යනුවෙන් මැන මෙන්කර ඇති ඉඩම් කැබලි.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.
මි 1953ක්වූ ජූලි මස 17 වැනි දින
කොළඹ දිස.

අංකය : L 3338.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු වානලේ ඕවිලිකන්ද ගමේ පිහිටි දෙබත්ගහමුල්ලවත්ත නමැති වත්ත, මෙහි පහත සඳහන් මාසිත් තුළ පිහිටි අක්කර 3 ක පරිණ බිම් ප්‍රමාණය—

- උතුරට විජේනායකාගේ වත්ත වැට, නැගෙනහිරට ගල්වැට;
- දකුණට අගල සහ අඳුරුවත්ත;
- බටහිරට බිලිදට පහ පබ්ලිට අයිති ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මි. 1953 ක්වූ ජූලි මස 17 වැනි දින කොළඹදීය.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

පහත සඳහන් සතර මාසිම් ඇතුළත හිහිරි කුච්චුරපිටිය දිස්ත්‍රික්කයේ උඩුපත්වාහැට අදියම් පාලක නිලධාරීතුමාගේ කොට්ඨාශයට අයත් බඹරගම ගම්මුල්ලාදුනියාගේ වසංගම් බඹරගම ගමේ පිහිටි ලුංකදුර වතුයාංශේ ටාලියානුත්ත නෑදැති ඉඩමේ අක්කර 16 ක් පමණක් වූ කොටස, එයට මාසිම්—

- උතුරට T. P. 63,825, පුද්ගලික ඉඩමේ කොටසක් සහ දෙල්කොට් රහතුන්ගොඩ ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර, නැගෙනහිරට වැටැස්තැන්න ඇල;
- දකුණට P. P. 6,827 වන අංක 11 දරණ කැබැල්ලෙහි කොටසක්,
- ඊ බස්නාහිරට : P. P. 6,827 වන අංක 2 දරණ කැබැල්ලෙහි කොටසක්, ගල්කොඩ කඳුරෙහි කොටසක් සහ අංක 7 දරණ කැබැල්ලෙහි කොටසක්.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

අත්සන්කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්තුමා.

අංකය : J/LLD/327/53 (VE)

මි. 1953 ක්වූ ජූලි මස 27 වැනි දින කොළඹදීය.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ශාපතේ දිස්ත්‍රික්කයේ ශාපතේ නගර සභාව ඇතුළත පළමු වෙනි හරස්විදියේ වර්ජනම් නො. 77 දරණ 87' x 136' දිග පළල ඇති පහත සඳහන් මාසිම් තුළ ඉඩම වේ. මාසිම් :—

- උතුරට : ශාපතේ නො. 32, බැස්කේෂ්ල් විදියේ පදිංචි ඇමි. ඇමි. ඉසම් මොහිදින් මහත්මයාට අයිති ඉඩම,

නැගෙනහිරට මාලවරයර්ට අයිති ඉඩම (ඇස්. වි. බෙවනිය නානතුරුක්කල්, සිවන්කෝවිල, පුත්තූර්), දකුණට. ශාපතේ වුවුත් පාරේ මනෝත්මනි නබිරුන් නෝනා මහත්මයාට අයිති බිම; බස්නාහිරට : පළමුවැනි හරස් විදිය, ශාපත.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අත්සන්කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්.

අංකය : J/AF/152/53.

මි. 1953 ක්වූ මැයි මස 1 වැනි දින කොළඹදීය.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ, පහත විස්තර කරන ඉඩම් පොදු කටයුත්තක් සඳහා උවමනාකරන බවත්, ඉහත සඳහන් පහත විධිවිධාන යටතේ එය ආණ්ඩුවට ලබාගැනීමට අදහස් කරන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ අමාත්‍ය පුංචි බණ්ඩා බුලත්කුලමේ මන මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත මාසිම් ඇතුළත පිහිටි කුච්චුරපිටිය දිස්ත්‍රික්කයේ මලපතේ අදියම් පාලක නිලධාරීතුමාගේ කොට්ඨාශයේ රාගල ගම් මුලාදුනියානාගේ කොට්ඨාශයේ සෙන්ට් මාලුට් ගමේ පිහිටි අක්කර 10 ක් පමණක් වූ බෙල්මාවත්ත නැමති ඉඩමේ කොටසක්—

- උතුරට බැටම;
- නැගෙනහිරට : කඳුර;
- දකුණට. සෙන්ට් මාලුට්වත්තේ කොබනැගිල්ල, බස්නාහිරට : බැටම.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ අමාත්‍යතුමාගේ අණපරිදි,

අත්සන්කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්.

නොමමරය J/LLD/329/53 (VE)

මි. 1953 ක්වූ ජූලි මස 27 වැනි දින කොළඹදීය.

මි. 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, මි. 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ 1 වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ මන මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කුච්චුරපිටිය දිස්ත්‍රික්කයේ කොන්මලේ අදියම් පාලක නිලධාරී තුමාගේ කොට්ඨාශයට අයත් රළිබොඩ නෝරලේ රළිබඩ ගමේ පිහිටි බෙල්මාවත්ත නො. 19 ක් පමණක් වූ කැබැල්ල, එයට මාසිම් :—

- උතුරට බලුක් පොරස්ට් ඇල සහ දිස්ත්‍රික්කයේ මාසිම්,
- නැගෙනහිරට බෙල්මාවත්ත;
- දකුණට ප්‍රසිඬ පාර සඳහා වෙන්කර ඇති බිම් තීරය සහ පුස්සැල්ලාව වුවුත් කවුත්සලය මහින් ලබාගන්නාලද ඉඩම,
- බටහිරට ප්‍රසිඬ පාර සහ උනාමුච්චි මහත්මයාට බදු දෙනලද ආචුර.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

නො. J/LLD/2486 (VE).

මි. 1953 ක්වූ ජූලි මස 27 වැනි දින කොළඹදීය.

LD. 4675.

1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්චි බණ්ඩා මූලාත්කූලයාට නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහනුවර දිගුකිකුණේ උඩපලාන කොට්ඨාසයේ මුල්ගම් පිහිටි කටුකිතුල් පසුපර්භන් නමැති ඉඩමින් අක්කර 2ක් පමණ වූ බිම්කැබැල්ලට මායිම:—

උතුරට: පිටවල බං,
නැගෙනහිරට: ගම්පහා පාර;
දකුණට: මුදුනායක ජේම්ස් සහ අනික් අයට අයත් ඉඩම්,
බස්නාහිරට: පිටවල බං.

පි. බී. මූලාත්කූලයා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.
අංකය: J/E/2697,
මිම 1953ක් වූ ජූලි මස 17 වෙනි දින කොළඹදීය.

1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්චි බණ්ඩා මූලාත්කූලයාට නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි:

බදුලු දිගුකිකුණේ, විගලුම් කොට්ඨාසයේ විගලුම් කෝරළේ බොකන්බරුව ගමේ පිහිටි අක්කර ½ පමණ ඔපහරිය ඇති භාරත්ගලවත්ත නමැති ඉඩමෙහි කොටස ෧෫ ෧෬ ෧෭ ෧෮ ෧෯ 20

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: මෙම ඉඩමේ ඉතිරි කොටස;
බස්නාහිරට: දක්වැල්ල-ජන්ගල්ල-කල්පිහල පාර.

පි. බී. මූලාත්කූලයා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. ආර්. ආර්. සිංහ,
භාවාර ලේකම්තුමා.
J/TW/218/53.
මිම 1953ක් වූ ජූලි මස 27 වැනි දින කොළඹදීය.

LD. 4358.

1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්චි බණ්ඩා මූලාත්කූලයාට නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි.

මහනුවර දිගුකිකුණේ උඩුකුර සහ ගරිකුර අයුරුම පාලක නිලධාරීන්ට අයත් කොට්ඨාසයේ බලන නම් ගම් පිහිටි අස්වැද්දුම් කුඹුර, මැද බිත්තර පැල සහ ගොඩපේලිය උඩගේ කුඹුර නමැති භාර 325ක් පමණ දික්වූද, අඩි 8ක් පමණ පළල් වූද බිම් කොටස් 10ට මායිම:—

උතුරට: බිඳිලිවි. පී. ජී. සියානුව සහ බිඳිලිවි. සයිමන්ට අයිති කුඹුරු සහ පී. ජී. කලුට අයිති ඉඩම,
නැගෙනහිරට: බලන-අඹුණුපුර බී. අර්. සී පාර,
දකුණට: බිඳිලිවි. පී. ජී. සියානු සහ බි. බිඳිලිවි. සයිමන්ට අයිති කුඹුරු සහ පී. ජී. කලුට අයිති කුඹුර සහ ඉඩම;
බස්නාහිරට: පාඨලාච.

පි. බී. මූලාත්කූලයා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
සහතිකකොට අත්සන්කරන්නට යෙදුනේ: ඇස්. ඇෆ්. ආර්. සිංහ,
භාවාර ලේකම්තුමා,
අංක J/E/1256.
මිම 1953ක් වූ ජූලි මස 17 වැනි දින කොළඹදීය.

1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්චි බණ්ඩා මූලාත්කූලයාට නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි.

කැලලු දිගුකිකුණේ දෙහිගල පල්ල කෝරළේ සහ පාහු මූලාත්කුණේ අයුරුම පාලක නිලධාරීන්ට අයත් කොටසෙහි වැන්දල ගඳුලාදැනි වංගම කරමනාල්ල ගමේ පිහිටි මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාසහ ප්‍රමාණයන් අක්කර 1½ ක පමණ විශාල වූ නාභගහේන නමැති ඉඩම.

උතුරට: පොලිය පිහිටා ඇති ඉඩම,
නැගෙනහිරට සහ දකුණට: අභරගාලාව පිහිටා ඇති ඉඩම. සහ
බටහිරට: කොළඹ-කැලලු පාර.

පි. බී. මූලාත්කූලයා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
අංකය: ජේ/එච්/284/ඇල්. ඇම්/5514.
මිම 1953ක් වූ ජූලි මස 11 වෙනි දින කොළඹදීය.

අංකය: Q 4167/J/AL1926.

1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දත්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැවින් 1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකරුන්ගේ නා	ප්‍රමාණය,
1	නැම්ලිගහගම්ම	පොල් ඉඩම	ඇලුණක් ද අල්ලිස් හෝනා ගෙන්මිය. සලුදහිරි,	අ. රු. ප. 0 3 2.5
2	කුත්තිරිගොඩ කුඹුර හොහොත් කුඹුර බත්බාර කුඹුර එම	.. 0 0 3
				එකතුව .. 0 3 5.5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම්විට සිදුදෙනාට නම් කමක් හෝ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලාපොරොත්තුවන අයවලුන් හෝ මිම 1953ක් වූ ඔක්තෝබර් මස 5 වෙනි දින අපරභාග 2 30 වේලාවට කොළඹ කවිච්චියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද මිම 1953ක් වූ සැප්තැම්බර් මස 21 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංවර්ධනය බවුන්ගේ අයිතිවාසිකම්වල සීමාවෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ලේඛනට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳ ගැනීම මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මිම 1953ක් වූ අගෝස්තු මස 7 වෙනි දින කොළඹ කවිච්චියේ දීය.
ඒ. සෙන්ටි ඩී. විජේසිංහ,
කොළඹ දිගුකිකුණේ ආණ්ඩු උපප්පත්තුවා.

අංකය: Q. 4245/J/AL/2141.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවසා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	මූලික පලයන් නො. A 3,482 ගම—පොහොලුව	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
1	කිලගස්මුවත්ත	පොල් ඉඩම	පෝල් විජේසිංහ, “සිංහ දෙවන”	කොට්ඨාස, කොහොල්ල, කොහොල්ල	0 1 16
2	කිලගස්මුවත්ත	කුඹුර සහ මිටිම	එම	එම	0 0 28.7
3	කිලගස්මුවත්ත	පොල් ඉඩම	එම	එම	0 0 7.5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිවිත සියලුදෙනාම නම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ මි. 1953ක් වූ ඔක්තෝබර් මස 8 වැනි දින පූර්ණය 9.30 වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පිණිස.

තවද මි. 1953ක් වූ සැප්තැම්බර් මස 24 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මි. 1953ක් වූ අගෝස්තු මස 7 වැනි දින කොළඹ කවිචේරියේදීය. ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය: Q. 4388/J/E/2531.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවසා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	මූලික පලයන් නො. A 3,497 ගම—මාම්පෙ (කොටසක්)	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
1	කවුම්පිලවත්ත	පොල් ඉඩම සහ ගොඩනැගිලි	එම්. ඩී. ඩී. විජේගනපති, මාම්පෙ, පිළියන්දල	එම	1 1 29.8

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිවිත සියලුදෙනාම නම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ මි. 1953ක් වූ ඔක්තෝබර් මස 8 වැනි දින අපරහාය 2.30 වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පිණිස.

තවද මි. 1953ක් වූ සැප්තැම්බර් මස 24 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මි. 1953ක් වූ අගෝස්තු මස 7 වැනි දින කොළඹ කවිචේරියේදීය. ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය: Q. 4265/J/AL/2225.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවසා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	මූලික පලයන් නො. A 3,426. ගම—එගොඩ කොලොන්නාව	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
1	සියම්ලහවත්ත, ආර්ගොඩපාටර් පිහිටි වර්පනම් නො. 47, දරණ ඉඩමෙන් කොටසක්	පොල් ඉඩම	ඇල්. ඩී. ජී. එදිරිසිංහ, එගොඩ කොලොන්නාව, වැල්ලම්පිටිය	එම	0 0 8
2	කිකුණකුඹුර	කුඹුර සහ බැම්ම	ඇස්. සයිමන් ද සිල්වා, නො. 54, සාලමුල්ල, වැල්ලම්පිටිය	එම	0 0 7.8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිවිත සියලුදෙනාම නම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ මි. 1953ක් වූ ඔක්තෝබර් මස 10 වැනි දින පූර්ණය 9.30 වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පිණිස.

තවද මි. 1953ක් වූ සැප්තැම්බර් මස 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මි. 1953ක් වූ අගෝස්තු මස 7 වැනි දින කොළඹ කවිචේරියේදීය. ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය: Q. 3855/J/AL/916.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවසා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	මූලික පලයන් නො. 3,383. ගම—නොටලහ	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
2	මහවත්ත, මෙල්ස්කුමාර විජයේ පිහිටි නො. 771 දරණ ඉඩමෙන් කොටසක්	කුඹුර සහ කනකොළ	පලයන් නො. 3,383 පූර්ණය 9.30 සහ පලයන් නො. A. 3,388, 3,389, 3,390 සහ 3,391 අපරහාය 2.30	එම	0 0 2.75
3	මහවත්තපාටර් පිහිටි නො. 126/1 දරණ ඉඩමෙන් කොටසක්	කණකොළ කුඹුර	ඩී. ඇස්. ඒ ප්‍රනාන්දු හෝනා මහත්මිය, සිල්වරිත්, පානදුර	එම	0 0 28.20

නො. 4	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
4	මහවත්ත, වෙල්ස්කුමාර විදියේ පිහිටි නො. 757 දරණ ඉඩමෙන් කොටසක්	කණකොළඹුරු	ගරු කොළඹ අගුරුපගුරු ප්‍රසාදීන් විභක්ෂේ, බොරැල්ල	0 0 2.74
5	මහවත්ත, වෙල්ස්කුමාර විදියේ පිහිටි නො. 771 දරණ ඉඩමෙන් කොටසක්	එම	ඩී. ජේ. ඇම්. ඇම්. කන්නන්ගර, හො. 149, මහවත්තපාර, නොවලය	0 0 7.08
6	මහවත්ත, වෙල්ස්කුමාර විදියේ පිහිටි නො. 777, 783 සහ 787 දරණ ඉඩම්වලින් කොටස	එම	ටී. පෝල්, නො. 88, සැන්ට් ජෝසප් විදිය, නොවලය	0 0 10.07
7	මහවත්ත, වෙල්ස්කුමාර විදියේ පිහිටි නො. 793, 811, 817 දරණ ඉඩම් වලින් කොටස	එම	—	0 1 23.97
8	මහවත්ත, වෙල්ස්කුමාර විදියේ පිහිටි නො. 823, දරණ ඉඩමෙන් කොටසක්	එම	ඩී. ඒ. ඇලස්, නො. 60, මෙපිල්ලි පාර, කොටහේන	0 0 30.70

මූලික පලයන් නො. A 3,388. ගම—වෙරගොඩ (කොටසක්)

1	වෙරගොඩවල, ගැටදෙණිපිටිය පාරේ පිහිටි නො. 4/5 දරණ ඉඩමෙන් කොටසක්	එලව්වකොටුව අඹිපාර	සහ පෝර්ස් ආර් ද සිල්වා මහත්මිය, “ග්‍රීන්ලොස්” උතුරු ජනිතර් පාර, කොළඹ	0 1 2.31
2	වෙරගොඩවල ගැටදෙණිපිටිය පාරේ පිහිටි නො. 4 දරණ ඉඩමෙන් කොටසක්	එලව්වකොටුව	.. රෙඩ්ඩි සේරම් නෝනාමහත්මිය, “සැන්ට් අයිවුස්”, නො. 60, වෙල්ඩි පෙදෙස, කොළඹ	0 0 34.33

මූලික පලයන් නො. A 3,389. ගම—වෙරගොඩ (කොටසක්)

1	වෙරගොඩවල්ලවත්ත නොහොත් අඹිගහවත්ත, වෙරගොඩ පාරේ පිහිටි වර්පනම් නො. 4 දරණ ඉඩම	කණකොළ කොටුව	ඩී. සී. විජේවිචිත මහත්මිය, නො. 10, ග්ලොනබර් පෙදෙස, කොල්ට්ටිපිටිය	0 0 2.10
2	එම	එම	.. ඇන්. ඒම්. විජේවිචිත නෝනාමහත්මිය, නො. 32, වෙල්ඩි පෙදෙස, කොළඹ	0 0 34.40

මූලික පලයන් නො. A 3,390. ගම—වෙරගොඩ (කොටසක්)

1	වෙරගොඩවල්ලවත්ත නොහොත් අඹිගහවත්ත, වෙරගොඩපාරේ පිහිටි වර්පනම් නො. 34/2, දරණ ඉඩම	මීවට	.. බබ්ලිම්. වාල්ස් බසස් මහත්මිය, නො. 15, වෙරගොඩපාර, වැල්ලම්පිටිය	0 0 7.95
2	වෙරගොඩවල්ලවත්ත නොහොත් අඹිගහවත්ත, වෙරගොඩ පාරේ පිහිටි නො. 24 දරණ ඉඩම	එම	.. ඇන්. නොන්නි පෙරේරා නෝනා, නො. 24, වෙරගොඩපාර, වැල්ලම්පිටිය, පී. නොනොයි පෙරේරා නෝනා සහ ඩී. ඇම්. ඩී වාල්ස්, දෙදෙනාම නො. 13, වෙරගොඩ පාර, වැල්ලම්පිටිය, සුසාන චන්ද්‍රසේන නෝනා, නො. 30, වෙරගොඩ පාර, ඇස් පී. චන්ද්‍රසේන නෝනා, නො. 11, වෙරගොඩ පාර සහ බබ්ලිම්. පිටර් පෙරේරා, නො. 26, වෙරගොඩ පාර, වැල්ලම්පිටිය	0 0 16.64
3	වෙරගොඩවල්ලවත්ත නොහොත් අඹිගහවත්ත, වෙරගොඩපාරේ පිහිටි වර්පනම් නො. 22 දරණ ඉඩම	ඉඩම	.. කැරොලීන විජේගුණවිචිත නෝනාමහත්මිය, නො. 5, වෙරගොඩ පාර, වැල්ලම්පිටිය	0 1 6.01

මූලික පලයන් නො. A 3,391 ගම—මිනොවමුල්ල (කොටසක්)

1	ගොරකගහඹුරු, මිනොවමුල්ල පාරේ පිහිටි වර්පනම් නො. 131/8 දරණ ඉඩමේ කොටසක්	ඹුරු සහ මීවට	.. කොර්නේලිස් පෙරේරා නෝනා මහත්මිය, නො. 64, මිනොවමුල්ල පාර, වැල්ලම්පිටිය	0 0 34.3
---	--	--------------	---	----------

ඉහත සඳහන් ඉඩම්වලට කිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ බන්තෝබර් මස 12 වැනි දින ඉහත සඳහන් වෙරගොඩ කොළඹ කමිටියේදී මා සම්මුඛයේ යුතුයි.

තවද වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 28වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංබන්ධයෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙතැන (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දීම යුතුයි.

වම් 1953ක්වූ අගෝස්තු මස 8වෙනි දින කොළඹ කමිටියේ දී.

ඒ. සෙන්ට් වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

අංකය: L D. 4529.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

ආපදා කාලයේදී සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු විද්‍යාත්මකව බැඳී 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල මිස්තර:—

මධ්‍යම ප්‍රදානේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හාරිස්පත්තු කොට්ඨාසයේ උඩගම්පහ කෝරළේ දුනුවිල පිහිටි මූල් පලයන් නො. A 2001ගේ ලොව 1, 2 සහ 3 යනුවෙන් හැඳින්වෙන අක්කර 8, රූ. 1, ප. 17ක් මහලුම් ගරත්කහනැන්න වත්තෙන් කොටසක් අයිතිකරුවාගේ නම:

ලොව නො. 1, ප්‍රමාණය අ. රූ. 1, ප. 12. අලවතුගොඩ පත්තොල්ලාමඩ ඇන්. අබ්බුබකර් ලෙඩ්බේ හප්පියාසර් හ ඒ. ඇස්. මවිසුල් (අබ්බුබකරයා) හාරකාරයා ඇම්. ඒ. අබ්දුල් සලාම්.

ලොව නො. 2 සහ 3හ ප්‍රමාණය: අක්කර 0, රූ. 0, ප. 5.

අදහස්වන දුනුවිල ඇන්. කැප්පෙට්පොල නෝනා මහත් යා සහ අලවතුගොඩ පත්තොල්ලාමඩ, ඇන් අබ්බුබකර් ලෙඩ්බේ හප්පියාසර් සහ ඒ. ඇස්. මවිසුල් (අබ්බුබකරයා) හාරකාරයා. ඇම්. ඒ. අබ්දුල් සලාම්.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවිලිත් බලයලත් අයවලුන්ගේ වම් 1953න් සැප්තැම්බර් මස 15වෙනි දින ප්‍රථමය 10.30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව සිදුකරමි.

තවද වම් 1953න් සැප්තැම්බර් මස 8වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953න් ඉගෝස්තු මස 10වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ඔස්මන් රේන් රයිඩ්, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

ඇල්. ඩී. 4347.

1950න් ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව ආදායකරන බැව් 1950න් ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ භාරිස්පත්තු කොට්ඨාසයේ මැදසියපත්තුවේ ඉඩමෙහි පිහිටි අක්කර 2, රූ. 0, පාර්චස් 9ක් විශාල වූ වැනිකඩකුඹුර, වැනිකඩවත්ත යන මුල් පලූන් හෝ. A 1,885න් ලොව 1, 2 සහ 3 නමැති ඉඩම්,

දැනට අයිතිකම් කීසත්තෝ :

ලොව 1, පිලිමනලාමේ පාර්ශ්වාරාමේ සෙනෙවිරත්න මැදවිල මහත්මයා.

ලොව 2, වැරැල්ලගම ඉඩමෙහිම එච් ඩී ඒකනායක මහතා.

ලොව 3, වැරැල්ලගම ඉඩමෙහිම කුරුකුදේගෙදර පිටර්, එම පැළස්, එම පේමිස්, එම සිලවතී, එම රනි සහ එම සේනන් හෝනා මෙම කොටසට වැරැල්ලගම ඉඩමෙහිම කුරුකුදේගෙදර හොරකලුට ඒවින බුක්කියක් ඇත.

ඉහත කී ඉඩම් මධ්‍යම සියල්ලම මහනුවර දළදා මාලිගාවේ රජකාරියට යටත්ය.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවිලිත් බලය ලත් අයවලුන්ගේ වම් 1953න් ඔක්තෝබර් මස 5වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව සිදුකරමි.

තවද වම් 1953න් සැප්තැම්බර් මස 28වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953න් ඉගෝස්තු මස 4වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ඔස්මන් රේන් රයිඩ්, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

අණුවේ කටයුත්තකට, එනම් :—නලාතුමගේ මධ්‍යම පාර්ශ්වාරාම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත” පස්වෙනි කාණ්ඩයේ කරනිමෙන මාලිගා ප්‍රකාරයට පළාත් පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇවිතිතුමාගෙන් නිසආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම් :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීසත්තෝ	ප්‍රමාණය, අ.රූ.ප.
11	අවබලමකුත්තේවත්ත	මුඩුබිම	නලාතුමගේ පිත්තොල්ලවත්ත (1) අර්. ඇම්. නාරයනසාමි සහ (2) අර්. ඇම්. ගෝවින්දසාමි	0 0 0 6
12	එම	කොස්, පොල්ගොඩයන් යුත් වතු ඉඩම	එම	.. 2 0 21.2

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අණුවේ කල්පනාව තිබෙන බව පොදු ජනතාව දැනගැනීම සඳහා හඳුනාගත වගන්තියේ මනාකර තිබෙන හැරීන්ට මෙසින් දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම තමුන්ම නොහොත් තමුන්ට වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1953න් ඔක්තෝබර් මස 8වෙනි දින පෙරවරු 9 කානි මහනුවර කවිචේරියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ මා සිටි අන්දමේ අයිතිවාසිකම් ද කියාසිටින්නට මනා වා වෙමි ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනත් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකම් නොරතුරුත් කියා කියාසිටින්නට මනා වා වෙමි දැනගත යුතුයි.

වම් 1953න් ඉගෝස්තු මස 5වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ඔස්මන් රේන් රයිඩ්, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

ඇල්. ඩී. 4363.

1950න් ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව ආදායකරන බැව් 1950න් ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ භාරිස්පත්තු කොට්ඨාසයේ වැරැල්ලගම ගමෙහි පිහිටි මුල් පලූන් හෝ. ඒ 1941 ලොව 1 සහ 2 යනුවෙන් විස්තර කර තිබෙන පද්දස්සලආග නමැති ඉඩමක් අක්කර 1, රූ. 0 පාර්චස් 37.2 විශාල කොටස.

අයිතිකරුවන්ගේ නාම

ප්‍රමාණය,
අ.රූ.ප.

ලොව 1	වැරැල්ලගම මුදුනේගෙදර පදිංචි බඩලීවි. ඇම්. පිංචිමැනිසේ මහත්මයා	..	0 1 38.2
ලොව 2	වැරැල්ලගම අරමෙහිම මලවිමේ පදිංචි ජී. ඒ. කුමාරවෙල මහත්මයා	..	0 2 39

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවිලිත් බලය ලත් අයවලුන්ගේ වම් 1953න් ඔක්තෝබර් මස 8වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව සිදුකරමි.

තවද වම් 1953න් ඔක්තෝබර් මස 1වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953න් ඉගෝස්තු මස 8වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ඔස්මන් රේන් රයිඩ්, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
588	කුඩානෙලුබැව් දිසාලාන	ගල් තිබෙන කැලෑව	කොළඹ ඇ.ප්. ඇල්. ද පොත්පේකා, එම්. බිලිලිම්. අරිසරසුර, ඊ. ආර්. අමරසුරිය සහ ඇල්. ඇස්. ඩී. පෙරේරා සහ පානදුරේ ඊවඩි සල්ලාදු	5 0 1

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපත්‍ර අයවලුන් හෝ වම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 17 වැනි දින උදේ 9ට අනුරාධපුර කම්මේරියේදී මා සම්මුඛව මා සමුදායි.

තවද වම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ අගෝස්තු මස 10 වැනි දින අනුරාධපුර කම්මේරියේදී. බී. එම්. ද සොයිසා, අනුරාධපුර පළාතේ අණවූවේ උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
511	මහින්දන්ගේන්ගේවත්ත	අවුරුදු 25 ක් පමණ වයස පොල්ගසක්ද, අවුරුදු 15-30 දක්වා වයස ඇති කොස්ගස් 4 ක්ද, අවුරුදු 12 පමණ වන මකුලුතොගස්ද, සැබවකහසක් සහ දෙමඟගස්ද, අවුරුදු 2-10 දක්වා ඇති පුත්තෝස් 10 ක්ද, අවුරුදු 12 වන රුක්අත්ගහසක් සහ උල්ලොස් පිළිබඳ බැඳුම් විහාරයේ සහිත වත්ත	ගස්දෙහිරලලාගේ ආරණ්ඩු සිංහසර, එවරත් කුඩාපිහසා, එමගේ මොහොව්විහාරම් එමගේ නිකලොස්ගාමි, එවරග සහපත්තාමි. මහගොල්ලගේ රත්පනන, සියල්ලන්ම එල්ලාවල, ඉහලගම විහාරය, එල්ලාවල පාසැල මගින් සාදවා තිබේ	0 0 11

1953 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. 1953 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. 1953 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපත්‍ර අයවලුන් හෝ වම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 12 වැනි දින උදේ 10.30ට ඇඟවුම්වලට ගමන්කරා උපවිධියේදී මා සම්මුඛව මා සමුදායි.

තවද වම් 1953 ක්වූ අගෝස්තු මස 31 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

නො. J/E/1278/LR 5080. වම් 1953 ක්වූ අගෝස්තු මස 6 වැනි දින රත්නපුර කම්මේරියේදී. ආම්. ජේ. ආම්. මුසින්, රත්නපුර දිස්ත්‍රික්කයේ අණවූවේ උප ඒජන්තතුමා.

අංකය ජේ/වී. බිලිලි. 420/ඇල්. ඇම්. 5033.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

කැලණි දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ නැංගනහිර කිරිවැලිපත්තුවේ නෝලංගඳුව ගමේ පිහිටි අංක 1 ක ඒ 721 දරන මුල් සැලැස්මේ අංක 13, 15, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 සහ 29 යන බිම්කලීව් වශයෙන් පිළිවෙලින් ගැඹුණුවෙන්, ප්‍රමාණයෙන් අ. 0, රූ. 1, ප. 30 ක් විනාලු මාර්ගිකාවල උසුණු කුඹුර, දෙල්ගහලුලකුඹුර, මහකුඹුර, දෙල්ලුණු මුත්තෙව්වුව, සියඹලාගහ මුත්තෙව්වුව, දුඹුමබලාව, පිත්කුඹුර, හත්කොන්ද සහ හත්කොන්ද යන ඉඩම්.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපත්‍ර අයවලුන් හෝ වම් 1953 ක්වූ ඔක්තෝබර් මස 3 වැනි දින පූඵ්භාග 9ට නෝලංගඳුව බිම්ලාභීදී මා සම්මුඛව මා සමුදායි.

තවද වම් 1953 ක්වූ ඔක්තෝබර් මස 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

ඉඩම්වලට අයිතිවාසිකම් කීයන්ගෙන් ඔවුන්ගේ අයිතිය පිළිබඳව ඉල්ලුම් කරනු ලබන වන්දි මුදල පිළිබඳ විස්තර මා වෙත 1953 10.2 දිනට පෙර එමගේ යුතුකර සඳහන් පෙරදා කොරේ සෑම අයිතිකරුවෙකුගේම අවධානය මෙයින් යොමුකරනු ලැබේ. නියමිත දිනට පෙර ඉඩමට ඇති අයිතිකම් ලියවිල්ලකින් මා වෙත දැනුම් නොදුන් අයවලුන් විසින් ඉදිරිපත්කරනු ලබන කරුණු කිසිවක් පරීක්ෂණයේදී පිලිගනු නොලැබේ.

වම් 1953 ක්වූ අගෝස්තු මස 4 වැනි දින කැලණි කම්මේරියේදී. ආම්. ජේ. ඩී. බිලිලි. මෙරසින්, කැලණි දිස්ත්‍රික්කයේ අණවූවේ උප ඒජන්තතුමා.

**නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා
ආණ්ඩුවට ඉඩම් ගැනීම**

L.D.—B 49/50.

LA/LRO/53/11/LRO/APL 5849/J/LLD/345/53.

1950 වන දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාබතව ඇති උපලබ්ධතයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිත වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගැනීමට ගතයුතු වූ) 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රවීඩ් කේඩා බ්‍රුට්ස්කුලම් නමැති මම රෙසිඩ්න් ප්‍රකාශ කරමි.

මේ 1953 වූ ජුනි මස 18 වැනි දින
කොළඹදීය.

පී. ඩී. බ්‍රුට්ස්කුලම්,
ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

උපලබ්ධතය

කො. 1,467 දරන අවසාන සම් මැනීමේ සැලැස්මේ 1 වැනි අභිරේකය. ගම—කනුදිල

කො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
86	මතුරුබසවත්ත රහන	විවිධත් නොඑල් ඩී සොයිසා නො. 144, කුමර පාර, කුරුණෑගල	0 0 30
87	එම	මැව්විලින් සාදනලද පොල්අතු රසවිලිකරපු තාමකාලික රසවල් 2 කින් යුත් අවුරුදු 15-35 ක පොල් ඉඩමක්	එම	4 3 27
88	එම	අවුරුදු 15-35 ක පොල් ඉඩම	එම	0 0 23
එකතුව				5 1 0

L.D.—B 49/50.

LA/LRO/53/43/LRO/APL/4702A & 4702B/J/LLD/363/53.

1950 වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාබතව ඇති උපලබ්ධතයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිත වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගැනීමට ගතයුතු වූ) 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රවීඩ් කේඩා බ්‍රුට්ස්කුලම් නමැති මම රෙසිඩ්න් ප්‍රකාශ කරමි.

මේ 1953 වූ ජුනි මස 24 වැනි දින
කොළඹදීය.

පී. ඩී. බ්‍රුට්ස්කුලම්,
ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

උපලබ්ධතය

බ්‍රිල් ප්ලැන් නොලේමරය A 1,258. ගම—පොතුහැර

කො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මීදෙල්ලගහබුලකුඹුර කුඹුර	R. M. තමරසේ තර, රෙජිස්ටාර් කන්තෝරුම්, මඩාවල, පොතුහැර	0 0 5
2	එම	එම	එම	0 1 28
3	හිටිනවත්ත	අවුරුදු 75 කට වඩා ඇති පොල්ගස් 2 ක් සහ අවුරුදු 15 ක ශෝභයක් 1 කින් යුත් පොල් ඉඩමක්	එම	0 0 6
4	එම	අවුරුදු 35 කට වඩා ඇති පොල්ගස් 10 කින් යුත් පොල් ඉඩමක්	එම	0 0 18
එකතුව				0 2 17

L.D.—B 49/50.

No LRO/APL 992 No LD 4733/LRO/APL/TT 2/J/LLD/325/53.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාබතව ඇති උපලබ්ධතයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිත වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගැනීමට ගතයුතු වූ) 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රවීඩ් කේඩා බ්‍රුට්ස්කුලම් නමැති මම රෙසිඩ්න් ප්‍රකාශ කරමි.

මේ 1953 වූ ජුනි මස 5 වැනි දින
කොළඹදීය.

පී. ඩී. බ්‍රුට්ස්කුලම්,
ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
සහතිකකොට අත්සන්කරන්නට යෙදුණේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

උපලබ්ධතය

බ්‍රිල් ප්ලැන් නො. A 1,912. ගම—කිරිවාටුල

කො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	භොරලියැද්ද	කුඹුර	බත්තන භේරන් බ්‍රිද්ගන් පොලොයේ බණ්ඩාර මැණිකේ, මව්වප්පොල	0 0 3
2	එම	එම	එම	0 1 8
එකතුව				0 1 11

අංකය . Q. 4648/LRO/APL/971.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි. ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ නිකුත් කර ඇති ගනුදුන්) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවසානිකව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති විරසාඩු ප්‍රවේශණා මූලාශ්‍රයේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. බී. මූලාශ්‍රය,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ආණපරිදි,

අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්වරයා.

මි 1953 ක්වූ මැති මස 26 වැනි දින
කොළඹදීය.

උප ලේඛනය

මුල් ප්‍රදානයේ නො. A 3,441. හම—පෙලන්වත්ත

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	අම්බන්වත්ත නොයොත් දවටහ මත්ත නොයොත් කහටහ මත්ත	අවුරුදු 40 වූ කුරුඳු ඉඩම්, අවුරුදු 5-25 වූ රබර්ගස් 154 කි, අවුරුදු 1-15 වූ පුවක්ගස් 36 කි, අවුරුදු 15-40 වූ කොස්ගස් 23 කි, අවුරුදු 30 වූ ගොරකහසයි, අවුරුදු 15-20 වූ කහටහස් 2 කි, අම්බන් 4 කි, දෙමහස් 11 කි, කපුගස් 5 කි, රටදෙල්ගස් 4 කි, වෙරළගස් 2 සහ ලීද	පී. දයානන්ද සහ පී. මිලා 11 1 7 සේන, දෙරද නාම වැනර, පොල්ගස්මිම	
2	එම	පොල් ඉඩම්, අවුරුදු 30 වූ පොල්ගස් 22 කි, අම්බන් 3 කි, අවුරුදු 1-10 වූ පොල්ගස් 13 කි, අවුරුදු 5-10 වූ අම්බන් 16 කි, රටදෙල්ගස් සහ දෙමහස් 7 කි, අවුරුදු 1-5 දක්වා ඇති පුවක්ගස් 57 කි, දෙමහස් 6 කි, කොස්ගස් 2 කි, බෙල්ලගස් 2 කි, පැපොල්ගස් 4 කි, කොසෙල්පඳුරු 8 කි, උච්චෙලි කළ ගෙය, පෝවිකෝ එකක් සමඟ උච්චෙලි කළ ගැරෙල් එක, වැසිකිලි 2, ලීද සහ පාලන් කොටසක්	එම	0 2 11
3	එම	අවුරුදු 40 වූ කුරුඳු ඉඩම්, අවුරුදු 40 වූ ගොරකහස, අවුරුදු 25 වූ කොස්ගස්, අවුරුදු 5-25 වූ රබර්ගස් 11, අවුරුදු 15-20 වූ කපුගස්, කැන්දෙහ සහ දෙමහස් 2, තාප්පදෙක, ලී සෙවිලි සහ පාලන් කොටසක්	එම	0 1 37
4	එම	අවුරුදු 30 වූ පොල් ඉඩම්, අවුරුදු 30 වූ රබර්ගස් 4 කි, අවුරුදු 15 වූ පුවක්ගස් සහ කපුගස්, අවුරුදු 5 වූ පුවක් ගස් 2 කි, කොසෙල්පඳුරු 47 කි, අතු සෙවිලි කළ ගෙය සහ වැසිකිලියක කොටසක්	එම	0 3 11
5	එම	අවුරුදු 20-30 වූ රබර් ඉඩම්,	එම	0 2 2
6	එම	පොල් ඉඩම්, අවුරුදු 30 වූ පොල්ගස් 22 කි	එම	0 0 25
7	එම	ඉඩම්, අවුරුදු 30 වූ පොල්ගස් 16 කි, අවුරුදු 20-30 වූ රබර් ගස් 32 සහ කොස්ගස්, කොසෙල්පඳුරු 16 සහ අතු සෙවිලි කළ වැසිකිලියක කොටසක්	එම	0 1 20
9	එම	අවුරුදු 30 වූ පොල්ගස්, අවුරුදු 20-30 වූ මුම්බස් සහ කොසෙල්පඳුරු 25	එම	0 0 9
				එකතුව .. 14 1 7

L.D.—B 49/50.

No. LA/LRO/53/28/LRO/APL/419/J/LLD/326/53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි. ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ නිකුත් කර ඇති ගනුදුන්) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවසානිකව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති විරසාඩු ප්‍රවේශණා මූලාශ්‍රයේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1953 ක්වූ මැති මස 5 වැනි දින
කොළඹදීය.

පී. බී. මූලාශ්‍රය,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ආණපරිදි,

අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්වරයා.

උප ලේඛනය

නො. 1,283 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ 2 වැනි අතිරේකය. හම—බෝකඩුව

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
3	කන්දන්ගොමියේකුඹුර	කුඹුර .. M. A. S. මුහම්මඩ්කන් සායිඩු, M. A. S. නාගුර් මර් සායිඩු සහ M. A. S. නාගුර් මර් සායිඩු හප්පියාර්, නො. 45, මහමුම් පාර, කුරුණෑගල	M. A. S. 1 1 35	
4	එම	එම	එම	0 3 33
6	සිගම්ලාගහකුඹුර පිල්ලෑම	එම	එම	0 0 26
7	එම	කුඹුර	එම	0 3 15
8	කපි කොර වු මේ සේ න මේතලන්ද එස්වෙට්	අවුරුදු 30 ක පොල් ඉඩම්	එම	0 1 27
9	එම	එම	එම	3 0 38
10	සිගම්ලාගහකුඹුර පිල්ලෑම මේමර්ගස් කුඹුර පිල්ලෑම මේතලන්ද එස්වෙට්	එම	එම	2 3 25
12	කෝන්ගහමුලගේන	එම	එම	1 2 34
				එකතුව .. 11 2 33

L. D.—B 49/50

No LD 4728/LRO/APL 4652,4652/A/4652-B-J/LLD/366/53.

1950 වසර අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට සාකච්ඡාව ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වසර අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 වසර අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලංගම නමැති මහ රෙගිස්ත්‍රාල ප්‍රකාශ කරමි.

විෂි 1953 ක් වූ ජුනි මස 24 වැනි දින
කොළඹ දිස.

පී. ඩී. මුලන්කුලංගම,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ජ. ඇස්. අමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.ර.ප.
1	පිරිමේගෙදර වත්ත	0.5 ටන්	ආර්. ඇම්. මුදියන්සේ, දුණකේටල, පත්විලතැන්න	0 0 0.4
2	එම	0.5 ටන්, කොස් අඹ සහ ජම්බෝල සහ ඔලීන් යුක්කයි	එම	0 0 8
3	එම	0.5 ටන්, කොස්, දෙල් සහ සපුගස්වලින් යුක්තයි	එම	0 1 22
4	ගෙදරවත්ත	පුවක් සහ කොපල් පරුරු තිබේ	ආර්. ඇම්. මුදියන්සේ, දුණකේටල, පත්විලතැන්න	0 0 3
5	එම	පොල්, පුම්බ, කොස්, රබුවන්, ජම් තාරන් සහ කොපල් පරුරු තිබේ	එම	0 0 21
6	පල්ලේ තිත්තරපොල	යුමුර	එම	0 0 4
7	එම	එම	එම	0 0 37
8	එම	එම	එම	0 0 3
9	ගෙදරවත්ත	එළවලු වවා ඇති ඉඩම, මැටිවලින් කළ පිදුරු ඔසවිලිකළ තාවකාලික ඔසවස්ද තිබේ	එම	0 0 5
එකතුව				0 3 23.4

L. D.—B 49/50

LA/LRO/53/20/LRO/APL 462/J/LLD/253/53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට සාකච්ඡාව ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වසර අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 වසර අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලංගම නමැති මහ රෙගිස්ත්‍රාල ප්‍රකාශ කරමි.

විෂි 1953 ක් වූ මැයි මස 29 වැනි දින
කොළඹ දිස.

පී. ඩී. මුලන්කුලංගම,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ජ. ඇස්. අමරසිංහ,
ස්ථාවර ලේකම්.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.ර.ප.
43	දෙල්ගහකුමුර	අවුරුදු 30 ක ඔපාල්ගහක් සහිත කුමුර. කම්මිටආරම්චිලාගේ වි. සම් අප්පුහාමි, මැල්ලවලාන, සහ අවුරුදු 3 වසරට වඩා ඇති බෝපිටිය ඔපාල් ගස් 5 කින් යුත් පොල් ඉඩම	ආර්. ඇම්. මුදියන්සේ, දුණකේටල, පත්විලතැන්න	1 0 5
එකතුව				1 0 5

Ref : Q. 4657/LRO/APL 4443 B.

1950 වසර අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට සාකච්ඡාව ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වසර අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 වසර අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලංගම නමැති මහ රෙගිස්ත්‍රාල ප්‍රකාශ කරමි.

අත්සන්කළේ: ජ. ඇස්. අමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා.

පී. ඩී. මුලන්කුලංගම,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි.

විෂි 1953 ක් වූ ජුනි මස 24 වැනි දින
කොළඹ දිස.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කිදුවිලබැටම	පොල් ඉඩම	ඒ. ලිපිනිස් සිල්වා, හලුගම, මිරිගම	4 1 36
2	එම	මහාගොනාකුල ඉඩම	එම	0 0 1
එකතුව				4 1 37

L. D.—B 49/50.

No. LRO/APL 3181C/J/LLD/347 LD 4732.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමා තෝරාගෙන යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ඩු. ඩී. බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

සහතිකකොට අත්සන්කරන්නට යෙදුණේ: ඇස්. ඇප්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

මේ 1953 ක්වූ ජූනි මස 18 වැනි දින
කොළඹදීය.

උප ලේඛනය

මුල් පලයෙන් නොමිලය A 1,947. ගම්—පල්ලේගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
2	දේවාලේගම මාන	අවුරුදු 50 ක් පමණ වූ හත පොල් තිබේ	රත්නායක මුදියන්සේලාගේ කීර්තිශා, පල්ලේගම, නාවල පිටිය	3 2 29
3	එම	එම	එම	0 0 31
එකතුව				3 3 20

L. D.—B 49/50.

නො. LD 4731/LRO/APL 3181/J/LLD/344/53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමා තෝරාගෙන යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ඩු. ඩී. බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

සහතිකකොට අත්සන්කරන්නට යෙදුණේ: ඇස්. ඇප්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

මේ 1953 ක්වූ ජූනි මස 18 වැනි දින
කොළඹදීය.

උප ලේඛනය

මුල් පලයෙන් නොමිලය A 1,944. ගම්—පිටකඳු

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	පිටකන්දේ ආශ්‍රිත	කුඹුර	රත්නායක මුදියන්සේලාගේ කීර්තිශා, පල්ලේගම	1 0 34
2	එම	එම	එම	0 0 25
එකතුව				1 1 19

L. D.—B. 49/50.

No LD 4720/LRO/APL/3181B/J/LLD/348/53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමා තෝරාගෙන යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ඩු. ඩී. බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

සහතිකකොට අත්සන්කරන්නට යෙදුණේ: ඇස්. ඇප්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

මේ 1953 ක්වූ ජූනි මස 18 වැනි දින
කොළඹදීය.

උප ලේඛනය

මුල් සිතියම නො. A 1,946. ගම්—පල්ලේගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	සඤ්ජයේ ආශ්‍රිත නොගොත් ඔව්ට ආශ්‍රිත	කුඹුර	රත්නායක මුදියන්සේලාගේ කීර්තිශා, පල්ලේගම, නාවල පිටිය	0 0 20
2	එම	එම	එම	0 1 31
3	එම	එම	එම	0 0 23
එකතුව				0 2 34

L. D.—B 49/50.

No. LD 4730/LRO/APL 3181A/J/LLD/346/53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමා තෝරාගෙන යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ඩු. ඩී. බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

සහතිකකොට අත්සන්කරන්නට යෙදුණේ: ඇස්. ඇප්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

මේ 1953 ක්වූ ජූනි මස 18 වැනි දින
කොළඹදීය.

උපලේඛනය

නො.	ඉඩම නම	මුල් පලයෙන් නො. A 1,945.	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	රත්නැගේගේකුඹුර	කොස්, දෙල් සහ අවුරුදු 25 පමණකු පොල්ගස්	රත්නාභන මුදියන්සේලාගේ කීර්තිකො, පල්ලේගම, නාවලපිටිය	1 2 1	
2	එම	.. කුඹුර 0 0 19	
3	එම	.. එම 0 1 10	
4	එම	.. කොස්, පොල් සහ අවුරුදු 25ට වැඩිවූ දෙල්ගස්.. 0 0 7	
එකතුව .. 1 3 37					

L.D.—B 49/50.

LA/LRO/53/40/LRO/APL/5872/J/LLD/342/53.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාමකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරාගත යුතු වූ) 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති රිට් ඔෆිසර් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

මේ 1953ක්වූ ජූනි මස 18 වැනි දින
කොළඹදීය.

උපලේඛනය

නො.	ඉඩම නම	මුල් පලයෙන් නො. 1,992	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
426	බතලාගේනකැලේ දූත් බතලාගේන කැලේ කුඹුර	දූත් බතලාගේන කුඹුර සහ හේන	.. B. W. ජේනානායක මැතිනිය, නො. 2, බෙහිල් පාර, කුරුණෑගල	5 2 24	
එකතුව .. 5 2 24					

Q. 4634/LRO/APL 4443C.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාමකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරාගත යුතු වූ) 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී නිවස බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති මම මෙහි ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

මේ 1953ක්වූ අංගුස්ථ මස 29 වැනි දින
කොළඹදීය.

උප ලේඛනය

නො.	ඉඩම නම	මුල් පලයෙන් නො. A, 3363.	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙරකඩකුඹුර	.. කුඹුර සහ අවුරුදු 50 වූ පොල්ගස්	2 එම්. හැක්වර් සිල්වා මහත්මයා, කවාන මෝල, කවාන	0 1 12	
2	එම	.. කුඹුර 2 1 9	
3	කටුගේන, කලින් භාවිතයට කෙටි ගහ මත්ක හෝ හොස් කොස්ගහ මත්ක	අවුරුදු 50 වූ පොල්ඉඩම 3 1 1	
4	එම	.. එම 1 0 24	
එකතුව .. 7 0 6					

L. D.—B 49/50.

අංකය: LA/LRO/53/42/LRO/APL/5849/A/J/LLD/349/53.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාමකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරාගත යුතු වූ) 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී නිවස බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති මම මෙහි ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

මේ 1953ක්වූ ජූනි මස 18 වන දින
කොළඹදීය.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	මුල් පලයෙන් නොමිලය A 1,243. විස්තර	ගම්—කෙපල්ලම් අයිතිවාසිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රු. ප.
1	මතුරුමයාවත්ත..	අවුරුදු 40-50ක පොල් ඉඩම	විවිධත් නොලෙල්ලි කොසිසා, නො. 144, නුවර පාර, කුරුණෑගල	1 2 31
2	එම ..	අවුරුදු 35-45ක පොල් ඉඩම ..	එම ..	3 2 32
3	එම ..	අවුරුදු 35ක පොල් ඉඩම ..	එම ..	0 0 31
එකතුව ..				5 2 14

L. D.—B 49/50.

අංකය LA 3495.

1950 අංක 9 දරණ අණුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

මාතලේ දිස්ත්‍රික්කයේ අණුවට අතිරේක උප ඒජන්ත නැත්පත් ඇලෙක්සැන්ඩර් සවිසුනායකම් වන මිම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය
- (3) එසේ ගත්වගන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මිම 1953 නේ සැප්තැම්බර් මස 16 වෙනි දින ප්‍රවිසාස 11 ව මාතලේ කවිච්චිගම පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) කමිද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් මිම 1953 ක්වු සැප්තැම්බර් මස 9 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර ගත මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිම 1953 ක්වු අගෝස්තු මස 1 වෙනි දින මාතලේ කවිච්චිගේ දිග.

ඒ. සවිසුනායකම්, මාතලේ දිස්ත්‍රික්කයේ අණුවට අතිරේක උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	මුලික පලයෙන් නො. A 1,924. විස්තර	ගම්—දුල්ලෑව අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රු. ප.
1	දෙතිගහමුලයාය සහ හැමකොල්ලේවත්ත	මඩකුමුර සහ වත්ත, අවුරුදු 10 සිට අවුරුදු 35 ක් පමණ වයස ඇති රබර් කොකොවා සහ පොල් තිබේ	මාතලේ දුල්ලෑවේ පදිංචි වසි. ඇම්. උක්කුබණ්ඩා සහ යු. ඩී. දිසානායක	1 0 31
2	එම ..	මැඩකුමුර සහ වත්ත, අවුරුදු 10 සිට 35 ක් පමණ වයසැති රබර්, කොකොවා සහ පොල් තිබේ	එම	0 1 29
3	එම ..	වත්ත, අවුරුදු 10 සිට අවුරුදු 35 ක් පමණ වයසැති කොකොවා, රබර් සහ පොල් තිබේ, නාවකාලික පැල් දෙකක් ඇත	එම	1 0 5
4	එම ..	වත්ත අවුරුදු 10 සිට 35 දක්වා ඇති රබර්, කොකොවා සහ පොල් තිබේ	එම	0 0 25
එකතුව ..				2 3 11

L. D.—B 49/50.

අංකය . LA 3494.

1950 අංක 9 දරණ අණුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මාතලේ දිස්ත්‍රික්කයේ අණුවට අතිරේක උප ඒජන්ත නැත්පත් ඇලෙක්සැන්ඩර් සවිසුනායකම් වන මිම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්වගන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මිම 1953 නේ සැප්තැම්බර් මස 25 වෙනි දින ප්‍රවිසාස 10 ව මාතලේ කවිච්චිගම පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) කමිද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් 1953 ක්වු සැප්තැම්බර් මස 18 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර ගත මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිම 1953 ක්වු අගෝස්තු මස 5 වෙනි දින මාතලේ කවිච්චිගේ දිග.

ඒ. සවිසුනායකම්, මාතලේ දිස්ත්‍රික්කයේ අණුවට අතිරේක උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	අවශ්‍යතා ගම් සිතියම නො. 62 නේ අතිරේක නො. 1. විස්තර	ගම්—සුදුසුකුරුගම අයිතිකම් කීරුන්ගේ	ප්‍රමාණය, අ. රු. ප.
165	කෙදරමවලලිදගාවාපැල	.. වි කුමුර ..	කේ. විකීර් සුදුසුකුරුගම, පල්ලේපොල	0 0 3
166	එම එම ..	එම ..	0 0 14
එකතුව ..				0 1 17

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ (ஜூன்) ஆடியின் 20 ந டு.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலுவலர் டி.ஓ.ஐ.சி. அச்சுரைவின இலக்கம் Q 4576/J/TW/64/53
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/64/53

காணியின் விபரம்

(1) கொழும்பு டி.ஓ.ஐ.சி. அனந்தசுரே கோறன் வடக்கு (A), பொளவளான என்னும் கிராமத்தில் நகர அளவை 1 21/83 ம கிழக்கு இலக்கப் படத்தில் விபரிக்கப்பட்டிருக்கும் 98 ம, 1 ம துண்டுகளில் சுமார் 0௪ 2௫ 15ப விசாலம் கொண்ட ஒரு துண்டுகாணி எல்லைகளாவன —

வடக்கு ஸ்ரீ ஆர் எ டி எஸ் அபபுறாமிசூரிய பூமி,
கிழக்கு ஸ்ரீ விகிரமசிங்க, ராஜசிங்க ரேட்டே,
தெற்கு ஸ்ரீமதி பி. எம் பொன்னசேகரவுககுடைய பூமி
மேற்கு புகையிரத சேமிப்பு

(2) கொழும்பு டி.ஓ.ஐ.சி. அனந்தசுரே கோறன் வடக்கு (A), கொட்டக்கம்பு கிராமத்தில் நகர அளவை 1 கிழக்கு 21/83 ம இலக்கப்படத்தில் விபரிக்கப்பட்டிருக்கும் 603 ம துண்டுபூமியில் சுமார் 0௪ 2௫ 1ப விசாலங்கொண்ட ஒரு துண்டுகாணி எல்லைகளாவன —

வடக்கும் கிழக்கும் ஸ்ரீமதி ஜி. எ. பொன்னாநதுக்குடைய பூமி,
தெற்கு ஸ்ரீமதி ஜி. எ. பொன்னாநதுக்குடைய பூமி, திரு ஜே பொன்னாநதுக்குமுடைய பூமி,
மேற்கு அச்சு நிகுலாசிவ ரேட்டே

(3) கொழும்பு டி.ஓ.ஐ.சி. அனந்தசுரே கோறன் வடக்கு (A), கொட்டக்கம்பு என்னும் கிராமத்தில் நகர அளவை 1 21/61 1 கிழக்கு இலக்கப்படத்தில் விபரித்திருக்கும் 23½ துண்டில் சுமார் 0௪ 2௫ 3ப விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன —

வடக்கு உள்கடல் வீதி,
கிழக்கு சந்தையும விஸ்வாணி ரேட்டே,
தெற்கு கடல்வீதி
மேற்கு யு சளியன் சபறமே குளியாறிப்பு

(4) கொழும்பு டி.ஓ.ஐ.சி. அனந்தசுரே கோறன் வடக்கு (A) யில் நகர அளவை 1 21/53 3 கிழக்கு இலக்கப்படத்தில் விபரித்திருக்கும் 166 ம இலக்கத்துண்டில் ஒரு பகுதியாகிய வரிமதிப்பில் கடல்வீதியில் 158 ம இலக்க பூமியில் சுமார் 0௪ 2௫ 3ப விசாலங்கொண்ட ஒரு துண்டுகாணி எல்லைகளாவன —

வடக்கும், மேற்கும் ஸ்ரீமான் எஸ். எ. டி. சிலவாவுக்குரிய பூமி,
கிழக்கு வாய்க்கால்
தெற்கு அச்சு செவ்வியார் குழங்கல்

(5) கொழும்பு டி.ஓ.ஐ.சி. அனந்தசுரே கோறன் வடக்கு (A), எத்தகோள கிராமத்தில் நகர அளவை 1 21/61 2 கிழக்கு இலக்கப்படத்தில் விபரித்திருக்கும் 55 ம இலக்கத்துண்டும், பூமியில் சுமார் 0௪ 1௫ 3½ 40ப விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன

வடக்கு ஸ்ரீமான் பி. எச். எ. பொன்னாநதுக்குடைய பூமி,
கிழக்கு ஸ்ரீமதி. ஜி. எ. குறுசுக்குடைய பூமி,
தெற்கு ரேமான் கத்தோலிக்க கோயிலுக்குரிய வளவு,
மேற்கு ஸ்ரீமதி எம் கொத்தாவின பூமி

(6) கொழும்பு டி.ஓ.ஐ.சி. அனந்தசுரே கோறன் வடக்கு (A), உடையாத்தோப்பு என்னும் கிராமத்தில் நகர அளவை 1 21/61 2 கிழக்கு இலக்கப் படத்தில் விபரித்திருக்கும் 55 ம இலக்கத்துண்டில் சுமார் 0௪ 1௫ 30ப விசாலம் கொண்ட ஒரு துண்டுகாணி எல்லைகளாவன —

வடக்கு ஸ்ரீமான் ஜே. சி. வீ. டி. குறுசுக்குடைய பூமி,
கிழக்கு கொழும்பு-புத்தள பி. டி.பி.யு. டி. ரேட்டே,
தெற்கு குண்டவிலலா எம். சி. ரேட்டே,
மேற்கு கால்குசென்ற ஸ்ரீமான் ரீ. கே. சாளஸ். டி. சிலவாவுக்குடைய பூமி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

இலக்கம் J/H/284/LM/5514

கொழும்பு,

1953 ம ௨௭ (ஜூன்) ஆடியின் 11 ந டு.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

கேக்கலை டி.ஓ.ஐ.சி. அனந்தசுரே கோறன் லோவ புளக்கம் காரியாதிக்காரியின் பிரிவில் வெண்தல் கிராமத்திலேவரின பிரிவில், கறவெனெல்ல கிராமத்திலுள்ளதும் பின்வரும் எல்லைகளையுடையதும் 1½ ஏக்கர் விசாலமுடையதுமான நாக்கொறேன் என்னும் காணி

வடக்கு பொலிஸ் ஸ்டேஷன் வளவு
கிழக்கும், தெற்கும் ஆஸ்பத்திரி வளவு
மேற்கு கொழும்பு-கேக்கலை ரேட்டே

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அக்காணி எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

சுட்டு இல் J/LDD/2486 (VB).

கொழும்பு,

1953 ம ௨௭ (ஜூன்) ஆடியின் 27 ந டு.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

நுவரெலியா டி.ஓ.ஐ.சி. கொத்தமலை பகுதி, ரம்பொடைக் கோறன், ரம்பொடைக் கிராமத்தில் இருக்கும் டெலரரா தோட்டம் எனப்படும் காணியின் ஏறக்குறைய 19 ஏக்கர் பரப்பளவு ஒரு பகுதி, கீழ்க்காணும் விபரப்படி குறிப்பிட்டுள்ளனது —

வடக்கு பிளாக்பொரஸு சிறுநூலும், டி.ஓ.ஐ.சி. எல்லைபூமி,
கிழக்கு டெலரரா தோட்டம்,
தெற்கு பொதுவேலை இலக்கம் ரேட்டே. ஓர் காணியும் புசுலாவ படின் சங்கத்தால் எடுக்கப்பட்ட காணியும்,
மேற்கு பொது வேலை இலக்கம் ரேட்டே, திரு உணம்புவேக்கு குத்தகை கொடுக்கப்பட்ட நெல் வயலும்.

இலக்கம் LA 3484.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ௨௭ (ஜூலை) ஆடி. 27 ந உ.

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டி.ஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LA 3184

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/249/53

காணியின் விபரம்

(1) மாததனை டி.ஸ்திரிக், மாததனை தெற்குப் பிரிவில், வெலிகல், வாரியப்பொள கிராமங்களில் கூ அஸவெத்தும் வாவல்குமபுற என்னும் காணியில் 20 ஏக்கர் விசாலங்கொண்ட காணித்துண்டு இதன் எல்லைகளாவன —

வடக்கே காசிம ஆராச்சியின் 1 ௫ துண்டாய் நெல்வயல்,
கிழக்கே ஏ பியறத்தின் தேரேவின நெல்வயல்,
தெற்கே டே
மேற்கே மேட்டு நிலம்

(2) 1 மாததனை டி.ஸ்திரிக், மாததனை தெற்குப்பிரிவில், வெலிகல், வாரியப்பொள கிராமங்களில், பள்ளவாவல்குமபுற என்னும் காணியில் 8 ஏக்கர் விசாலங்கொண்ட காணித்துண்டு இதன் எல்லைகளாவன —

வடக்கே காசிம ஆராச்சியின் 2 துண்டாய் நெல்வயல்,
கிழக்கே காசிம ஆராச்சியின் நெல்வயல்,
தெற்கே ஏ பியறத்தின் தேரேவின 1 துண்டாய் நெல்வயல்,
மேற்கே மேட்டு நிலம்

(3) மாததனை டி.ஸ்திரிக், மாததனை தெற்குப் பிரிவில், வெலிகல், வாரியப்பொள கிராமங்களில், ஹாழ்முறத்தேறையலாகேகெதரவத்தை என்னும் காணியில் 12 ஏக்கர் விசாலங்கொண்ட காணித்துண்டு இதன் எல்லைகளாவன —

வடக்கே பி டபிளியு டி பாதை,
கிழக்கே காசிம ஆராச்சியின் நெல்வயல்,
தெற்கே காசிம ஆராச்சியின் 1 ௫ துண்டாய் நெல்வயல்,
மேற்கே மேட்டு நிலம்

(4) மாததனை டி.ஸ்திரிக், மாததனை தெற்குப் பிரிவில், வெலிகல், வாரியப்பொள கிராமங்களில், ஹாழ்முறத்தேறையலாகேகெதரவத்தை என்னும் காணியில் 10 ஏக்கர் விசாலங்கொண்ட காணித்துண்டு இதன் எல்லைகளாவன —

வடக்கே பி டபிளியு டி பாதை,
கிழக்கே காசிம ஆராச்சியின் 2 வது துண்டாகிய நெல்வயல்,
தெற்கே மேட்டுநிலம்,
மேற்கே மஹா ஓய

(5) மாததனை டி.ஸ்திரிக், மாததனை தெற்குப் பிரிவில், வெலிகல், வாரியப்பொள கிராமங்களில், வனுகிறமுத்தகலல் அலலது லோலுக்கஹமுலல் என்னும் இடத்தில் 8 ஏக்கர் விசாலங்கொண்ட காணித்துண்டு இதன் எல்லைகளாவன —

வடக்கே பி டபிளியு டி பாதை,
கிழக்கே மஹ ஓய,
தெற்கே எம் பீ ஏக்கல்பொலின் நெல்வயல்,
மேற்கே ஆறு.

இலக்கம் LA 7611/J/H/143/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி பஞ்சபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம ௨௭ (ஜூலை) ஆடி. 24 ந உ.

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண ஏசனடுவின இலக்கம் LA 7611

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/H/143/53

காணியின் விபரம்

குருண்கல் டி.ஸ்திரிக், ஹிரியால் அடபட்டு, மூகலனாய-மருளப்பொத பகுதி, மருளப்பொத என்னும் கிராமத்திலுள்ள வெலிவேறு என்னும் காணியில் 2 ஏ 2 று 18 ப விசாலமுள்ள எல்லைகள் —

வடக்கு பலகம்பம் (2,976 ம இலக்க கிராமப்படம்), முத்தப்பண்டாவின் காணியும்,
கிழக்கு பலலேகெல் காட்டிற்று ஒதுக்கப்பட்டிருக்கும் காணி,
தெற்கு மருளப்பொத 2,977 ம இலக்க கிராமப்படத்தில் 24 ம துண்டு (ரேட்டு),
மேற்கு மருளப்பொத 2,977 ம இலக்க கிராமப்படத்தில் 22 ம துண்டு (பி ஏச முடியானசெக்குரிய காணி)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ௨௭ (ஜூலை) ஆடி. 17 ந உ.

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டி.ஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் J 3338

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/H/2080

காணியின் விபரம்

மாததனை டி.ஸ்திரிக், மாததனை தெற்குப் பிரிவில், ஒவில்கந்த கிராமத்தில், தொடங்கஹமுளவத்த என்னும் காணியில் சுமார் 3 ஏக்கர் விசாலங்கொண்ட காணித்துண்டு இதன் எல்லைகளாவன —

வடக்கே விஜயநாயக என்பாருடைய காணியின் வேலி,
கிழக்கே கல்வேலி,
தெற்கே அங்குறுவத்தையும் காணும்,
மேற்கே பிலிந்தி என்பாருக்கும் பபிளி என்பாருக்கும் உடந்தையான காணி.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுச்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1953 ம (ஸ்) (பெரவரி) மாரிடி 2 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம் Q 4349/3/LLD/2466.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LLD/2466.

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில், கலோத்தகுமபுற எனனும் பூசல் சுமார் 0௭. 1௬ட 36ப விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன :—

வடக்கு : பனக்கொடளவத்தை,
கிழக்கு : மெற்கு : இந்த பூமியின் பகுதிகள்,
மேற்கு : ஜாயல-கம்பஹா ரோட்டிலிருந்து கணேமுலைககுப் போகும் பீ டபிளியு. டி ரோட்டு.

(2) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில், டயுலகாவத்தை எனனும் காணியில் சுமார் 12 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டு எல்லைகளாவன —

வடக்கு : இந்த பூமியின் மிகுதிப் பங்கு,
கிழக்கு : ஜாயல-கம்பஹா ரோட்டிலிருந்து கணேமுலைககுப் போகும் ரோட்டு,
தெற்கு : கலோத்தகுமபுற,
மேற்கு : பாளசாவத்தை.

(3) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில், பனசலவத்தை எனனும் பூமியில் சுமார் 16 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன :—

வடக்கு : இந்த பூமியின் மிகுதிப் பங்கு,
கிழக்கு : டிலக்காவத்தை,
தெற்கு : கலோத்தகுமபுற,
மேற்கு : டெலக்காவத்தை.

(4) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில், டெலக்காவத்தை எனனும் பூமியில் சுமார் 18 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டு எல்லைகளாவன —

வடக்கு : டெலக்காவத்தை (இந்த பூமியின் மிகுதிப்பூமி),
கிழக்கு : பனசலாவத்தை,
தெற்கு : கலோத்தகுமபுற அல்லது பனக்கோட்டில்,
மேற்கு : பனக்கோட்டில்வத்தை,

(5) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில் பனக்கொடளவத்தை எனனும் பூமியில் சுமார் 9 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன —

வடக்கு, கிழக்கு, மேற்கு : இந்த பூமியின் மிகுதிப் பகுதிகள்,
தெற்கு : பனக்கொட ஓயா அல்லது முறத்தக்காக எலா.

(6) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில் பனக்கொடளவத்தை எனனும் பூமியில் சுமார் 9 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன :—

வடக்கு, கிழக்கு, மேற்கு : இந்த பூமியின் மிகுதிப் பகுதிகள்,
தெற்கு : பனக்கொட ஓயா அல்லது முறத்தக்காக எலா

(7) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில், பனக்கொடளவத்தை எனனும் பூமியில் சுமார் 18 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன :—

வடக்கு, கிழக்கு, மேற்கு : இந்த பூமியின் மிகுதிப் பகுதிகள்,
தெற்கு : பனக்கொட ஓயா அல்லது முறத்தக்காக எலா.

(8) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில் பனக்கொடளவத்தை எனனும் பூமியில் சுமார் 9 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன :—

வடக்கு, கிழக்கு, மேற்கு : இந்த பூமியின் மிகுதிப் பகுதிகள்,
தெற்கு : பனக்கொட ஓயா அல்லது முறத்தக்காக எலா.

(9) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில் பனக்கொடளவத்தை எனனும் பூமியில் சுமார் 12 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன —

வடக்கு, கிழக்கு, மேற்கு : இந்த பூமியின் மிகுதிப் பகுதிகள்,
தெற்கு : பனக்கொட ஓயா அல்லது முறத்தக்காக எலா

(10) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில் பனக்கொடளவத்தை எனனும் பூமியில் சுமார் 9 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன —

வடக்கு, கிழக்கு, மேற்கு : இந்த பூமியின் மிகுதிப் பகுதிகள்,
தெற்கு : பனக்கொட ஓயா அல்லது முறத்தக்காக எலா

(11) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில், பனக்கொடளவத்தை எனனும் பூமியில் சுமார் 9 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன —

வடக்கு, மேற்கு : இந்த பூமியின் மிகுதிப் பகுதிகள்,
கிழக்கு : டெலக்காவத்தை,
தெற்கு : பனக்கொட ஓயா அல்லது முறத்தக்காக எலா

(12) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில், பனக்கொடளவத்தை எனனும் பூமியில் சுமார் 12 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன —

வடக்கு, கிழக்கு, மேற்கு : இந்த பூமியின் மிகுதிப் பகுதிகள்,
தெற்கு : பனக்கொட ஓயா அல்லது முறத்தக்காக எலா.

(13) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில், பனக்கொடளவத்தை எனனும் பூமியில் சுமார் 33 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன —

வடக்கு, கிழக்கு, மேற்கு : இந்த பூமியின் மிகுதிப் பகுதிகள்,
தெற்கு : பனக்கொட ஓயா அல்லது முறத்தக்காக எலா.

(14) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறன் தெற்கு, கிராமத்தில், பனக்கொடளவத்தை எனனும் பூமியில் சுமார் 24 போச்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகளாவன —

வடக்கு, கிழக்கு, மேற்கு : இந்த பூமியின் மிகுதிப் பகுதிகள்,
மேற்கு : கல்கனுவகுமபுற அல்லது போலுமினியாகேகுமபுற,
தெற்கு : பனக்கொடள ஓயா அல்லது முறத்தக்காக எலா.

(15) கொழும்பு டிஸ்திரிக், அருதகுறு கோறனை தெற்கு, கிறிண்டிவதத்தை கிராமத்தில், கல்கனாபுரம் புற அலலது புலங்கொண்ட ஒரு துண்டுபூமி எலககலாவன. —

வடக்கு, மேற்கு, கல்கனாபுரம் அலலது போலுமினியாகேருமபுற,
கிழக்கு பனககொடளவததை,
தெற்கு பனககொட ஓயா அலலது முறத்தகாக எல்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அக்காணி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணிய அபிவிருத்தி மந்திரி புலங்கொண்ட புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்.

சட்ட இல J/LID/320/53 (VE)

கொழும்பு,
1953 ம (ஜூலை) ஆடிமீ 27 ந உ.

காணியின விபரம்

நுவரேலியா டிஸ்திரிக், வளப்பனை பிரிவு காரியாதிகாரியின பகுதி, குகலை கிராமத் தலைமைக்காரண பகுதி, சென்ற மார்கடலம் மொழி, கிழக்கு, டெலமார தோட்டம் எனப்படும் காணியின ஏறக்குறைய 10 ஏக்கர் பரப்பளவு ஒரு பகுதி கீழ்க்காணும் விபரப்படி குழந்தானளவு :—

வடக்கு பள்ளத்தாக்கு,
கிழக்கு : கந்தூர்,
தெற்கு : சென்ற மார்கடலம் தோட்டக் கட்டிடம்,
மேற்கு : பள்ளத்தாக்கு

பி. பி. புலங்குலம்,
காணி, காணிய அபிவிருத்தி மந்திரி
எஸ். எம். அரவிந்தன்,
நிர்வாககாரியதிரி

இல. LP 6231/3/E/816

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணிய அபிவிருத்தி மந்திரி புலங்கொண்ட புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம (ஜூலை) ஆடிமீ 17 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LP 6231.
காணி, காணிய அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/816.

காணியின விபரம்

காலி டிஸ்திரிக், டல்ப பத்தவில், லனுமோடற எனனும் கிராமத்திலிருக்கும் 2 ஏ. 1 றா 18 ப விசாலமுள்ள மொழிமொழியானும், பரப்பளவானும் குறுகொடவததாவும் எனனும் துண்டுகள், இன்னும் விபரமாய அளந்தபடி ஆரம்பபட இல. A 1,285 ல 1, 2, 3, 4, 5, 6, 7 ம துண்டுகளில் காணியுள்ளன.

பி. பி. புலங்குலம்,
காணி, காணிய அபிவிருத்தி மந்திரி.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலங்கொண்ட புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம (ஜூலை) ஆடிமீ 17 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4,358
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/1256.

காணியின விபரம்

கண்டி டிஸ்திரிக், டி. ஆர். ஓ. வின பகுதி, உடுறுவர், யடிநுவரை பலன் கிராமத்தில், சுமார் 325 யா X 8 அடி விசாலமுள்ள பரப்பளவானும், மெத்தித்தரபெல், கொடபெலிய உட்கே குமபுற எனப்படும் நிலப்பகுதிகளின் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு : டிளையு பீ ஜீ சியாததும், பீ டிளையு சைமனும் வயல்களை உரிமை கோருகிறார்கள், பீ ஜீ. கரு காலிய உரிமைகொடுகிறார்.
கிழக்கு : பலன்-அமுனுபுற, டி. ஆர். சீ. ரேட.
தெற்கு : டிளையு பீ. ஜீ. சியாததும், பீ டிளையு, சைமனும் வயல்களை உரிமை கோருகிறார்கள், பீ ஜீ. கரு வயலும், காணியும் உரிமைகொடுக்கிறார்.
கிழக்கு : கிழக்கு
மேற்கு : பள்ளக்கூட்டம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலங்கொண்ட புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம (ஜூலை) ஆடிமீ 17 ந திகதி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4657
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/2697

காணியின விபரம்

கண்டி டிஸ்திரிக், உடலாதத பகுதி, முலகம் கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் விசாலமுள்ள கடுகித்தலை பாலாரெனான எனப்படும் நிலப்பகுதியின் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு : பிட்டவல் ஓய,
கிழக்கு : கிராமச் சங்க ரேட,
தெற்கு : முதனனாயக் ஜேமலவினுடையதும் மறறவாக்குடையதும் காணிகள்,
மேற்கு : பிட்டவல் ஓய

பி. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் அடிகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புல்தொடர்பு புல்தொடர்பு ஆகிய நான்கு இடங்களில் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிவஹ்,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு

1953 ம (ஸ்) ஆவணி 27 ந உ

மாகாண அலுவலர் அலுவலகம் இலக்கம் L W 3,784
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/218/53

காணியின் விபரம்

வடக்கே டிஸ்திரிக், வியாழ்ப்புத்தி, போங்கநறுவ சிராமத்திலுள்ள நான்கு கோட்டத்தில் 3 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் வருமாறு —
வடக்கு, கிழக்கு, தெற்கு அகே கோட்டத்தின் மிகுதிப் பாகங்கள்
மேற்கு டிஸ்கொண்டா-7 டிஸ்கொண்டா ரோடு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் அடிகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புல்தொடர்பு புல்தொடர்பு ஆகிய நான்கு இடங்களில் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ். எப் அமரசிவஹ்,
நிரந்தரக் காரியதரிசி

சுட்டு இல J/LLD/327/53 (VB)

கொழும்பு,

1953 ம (ஸ்) ஆவணி 27 ந உ

காணியின் விபரம்

புவரேலியா டிஸ்திரிக், உட்கொண்டா நெற்ற பிரிவுக்காரியா திகாரியின் பகுதி, பம்பரகம் சிராமத் தலைமைக்காரண பகுதி, பம்பரகம் சிராமத்திலிருக்கும் பம்பரகம், அலகநதூர் குருப்பின் மானிகாடுகளை எனப்படும் காணியில் ஏறக்குறைய 16 ஏக்கர் பரப்புள்ள ஒரு பகுதி, கீழ்க்காணும் விபரப்படி குறிப்பிட்டுள்ளது —

வடக்கு T P 63,825 ம இலக்கப் பிரத்தியேகக் காணியின் பகுதியும், நெல்தொட்ட-ரஹாததுங்கொட பொதுவேலை இலாககா ரோடும்,
கிழக்கு வெட்டெல்தெனன் எல்
தெற்கு 6,827 ம இலக்கப் பிரதமப்ப-த்தின் 11 ம இலக்கத் துண்டின் பகுதி,
மேற்கு 6,827 ம இலக்கப் பிரதமப்ப-த்தின் 2 ம இலக்கத் துண்டின் பகுதியும் 7 ம இலக்கத் துண்டின் பகுதியும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் அடிகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புல்தொடர்பு புல்தொடர்பு ஆகிய நான்கு இடங்களில் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி,
எஸ் எப் அமரசிவஹ்,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,

1953 ம (ஸ்) (செ) வைகாசி 1 ந உ

மாகாண அலுவலர் அலுவலகம் L A 1,040

காணி, காணி அபிவிருத்தி மந்திரி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AR/152/53

காணியின் விபரம்

யாழ்ப்பாணம் டிஸ்திரிக் யாழ்ப்பாண நகர சபை எல்லைக்குட்பட்ட 1 ம குறுக்குத்தெருவிலுள்ள இறைமதிப்பிலக்கம் 77 கொண்டதும் 87' X 136' விசாலங்கொண்டதும் கீழ்க்கண்ட எல்லைக்குட்பட்டதுமான ஒரு காணிக் துண்டு —

வடக்கு யாழ்ப்பாணம் பாங்குலம் 32 ல் இலக்கத்திலுள்ள திரு எம் எம் இசா மொகைதீனுக்குரிய காணி,
கிழக்கு மழவாயருக்குரிய காணி (என் வீ வைத்தியநாதக் குருக்கன், சிவன் கோவில், புத்தூர்),
தெற்கு யாழ்ப்பாணம், பிறவுன் வீதியிலுள்ள திருமதி மனோமணி நடராசாவுக்குரிய காணி
மேற்கு யாழ்ப்பாணம் 1 ல் குறுக்குத்தெரு

இல Q 4167/J/AL 1926.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்.	ஆரம்பப்பட இல 3,504 விபரம்	சிராமம்—சிறப்பிறறியா	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	தெம்பிலிஹ்ஹித்த	தென்னந் தோட்டம்	ஸ்ரீமதி அலகலட்டி	அலகலட்டி அலகலட்டி சமுதரகிரி, மவுண்டலவேலியா	0 3 2.5
2	துத்திரிகொடக் கும்புறு பண்டாரக்குமபுறு	நெல்லயல்	ஷே		0 0 3
					0 3 5.5

மேற்குறித்த காணிக் கு உரித்தர்ப்பேக்கின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1953 ம (ஸ்) (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 5 ந திகதி பிற பகல் 2 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கொண்ட தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்காகக் கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம (ஸ்) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 21 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்புக் கச்சேரி,

1953 ம (ஸ்) (ஒக்ட) ஆவணி 7 ந உ

எ செயினு வீ விஜயமாண,
மேலமாகாண உதவி அறிபர்

Q 4245/J/AL/2141

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குண்டு, காணியின் பெயர்.	பிரதமப்பட இல விபரம்	கிராமம்—பிங்கொம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
1 கிலாகலஓவிறைவத்த	தென்னந் தோட்டம்		யோஜ விஜயசிங்கி " சிங்கசேவன " கொட்டா ரோட கொழும்பு	0 1 16
2 கிலாகலஓவிறைமபுற	வயலும் ஓவிறைமபுற		ஷெ	0 0 28 7
3 கிலாகலஓவிறை	தென்னந் தோட்டம்		ஷெ	0 0 7.5

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமூலமாக 1953 ம் ஆண்டு ஜூன் மாதம் 8 ந் தேதி மு.பு 9.30 மணிகள கொழும்புக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 24 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்புக் கச்சேரி, 1953 ம் ஆண்டு ஆவணி மீ 7 ந் உ. எ செயின் வி விஜயமான, மேல மாகாண உதவி அரசாட்சி ஏசனடு

Q 4388/J/AL/2531

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குண்டு, காணியின் பெயர்.	பிரதமப்பட இல விபரம்	கிராமம்—மாமப (பகுதி)	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
1 காணுவோவிலியாவத்த	தென்னந் தோட்டமும், கட்டிடங்களும்		எச். ம. சி. விஜயநந்தன, மாம்பே, பிலியந்தல	1 1 29 8

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமூலமாக 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜூன் மாதம் 8 ந் திகதி பிற பகல் 2 30 மணிகளுக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 24 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்புக் கச்சேரி, 1953 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணிமீ 7 ந் உ. எ செயின் வி விஜயமான, மேல மாகாண உதவி அதிபர்

Q 4265/J/AL/2225

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குண்டு, காணியின் பெயர்	பிரதமப்பட இல விபரம்	கிராமம்—எகோட் கொல்லுவ	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
1 செயாமபலாககர்வத்தை அக் கோட் ரோட்டு, வரிமதிப்பு 47 ன் பகுதி	தென்னந் தோட்டம்		எஸ். டி. எ. எதிரிசிங்கி, ஏகோட் கொல்லுவ வெள்ளமபிறறிய	0 0 8
2 நிக்ககாஹுமபுற	வேளாண்மை வயல் வெள்ளக்கட்டுப் பகுதி கொண்டது		எஸ். சைமன் ம. சிலவா, நொ 54, சான முள்ள, வெள்ளமபிறறிய	0 0 7 8

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமூலமாக 1953 ம் ஆண்டு ஜூன் மாதம் 10 ந் தேதி காலை 9 30 கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 26 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்புக் கச்சேரி, 1953 ம் ஆண்டு ஆவணிமீ 7 ந் உ. எ செயின் வி விஜயமான, மேலமாகாண உதவி அரசாட்சி ஏசனடு

இல Q 3855/J/AL/916.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குண்டு, காணியின் பெயர்	பிரதமப்பட இல விபரம்	கிராமம்—கிரண்டாபர்ல்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
2 மஹாவத்தை பிறினஸ் ஓவ்வெல்ல அபெனயூ, இலக்க வரிமதிப்பின் பகுதி	771 ம கடமே புலவயலும்		உரித்தாளன் தெரியாத	0 0 2 75
3 மஹாவத்தை, மஹாவத்தை ரோட்டு-126/1 ம இலக்க வரி மதிப்பின் பகுதி	புலவயல்		ஸ்ரீமதி சி. எஸ். ஜி. பொன்னுநது, சிலவறின், பாணநதுறை	0 0 28 20
4 மஹாவத்தை, பிறினஸ் ஓவ் வேலல் அபெனயூ, இலக்க வரிமதிப்பின் பகுதி	757 ம		கொழும்பு அதிமேற்றிராணியா,	0 0 2 17
5 மஹாவத்தை பிறினஸ் ஓவ் வேலல் அபெனயூ, இலக்க வரிமதிப்பின் பகுதி	771 ம		ம. ஜே. எம். எம். கன்னகரா, 149, மஹாவத்த ரோட், கிரண்டாபர்ல்	0 0 7 06
6 மஹாவத்தை பிறினஸ் ஓவ் வேலல் அபெனயூ, இலக்க வரிமதிப்பின் பகுதி	777 ம, 783 ம 787 வரிமதிப்பு இலக்கங்களின் பகுதி		ஈ. போஸ், 88, அச.யோசேப தெரு, கிரண்டாபர்ல்	0 0 10 07
7 மஹாவத்தை பிறினஸ் ஓவ் வேலல் அபெனயூ, இலக்க வரிமதிப்புள்ள பகுதி	793, 811, 817 ம		உரித்தாளி தெரியாத	0 1 23 97

කුණ. කාணியின் பெயர்	விபரம்	உருத்தாளியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
8	மஹாவத்தை பிறைய ஓவ வெல்ல, 823 ம இலக்க வரிமதிப புளது வயல் பின பகுதி	உ. ஏ அல்லல, 60, மேபீல்ட் ரோட, கொட்டா - 0 0 30 70 கொட்டாசுசேனை	
ஆரம்பப்பட இல. A 3,388 கிராமம்—வீராகொட பகுதி			
1	வேரக்கொடவெல ஹெற்றதெஹிபிறறியா ரோட, 4/5 ம மரக்கறித தோட்டம் இலக்க வரிமதிப்பின பகுதி	ஸ்ரீமான ஜோர்ஜ் ஆர். டி. சில்வா, கிரீன் லொடஜ், ஸ்கினனால ரோட, வடக்கு, கொழும்பு, சோ. ஜே பீ ஓபெய்சேகரா, பசியால ரோட, ஸ்ரீமதி லெயோனாட்டயல பண்டாராயக்கா, 107, கிரீன் தெரு, கொழும்பு	0 1 2-31
2	வேரக்கொடவெல ஹெற்றி, தெஹிபிறறிய ரோட, 4 ம இலக்க ஷே வரிமதிப்பின பகுதி	ஸ்ரீமதி. ரோபெட் சேரம எஸ் ரீ ஜயவல, 60, வாட் பிளேஸ், கொழும்பு	0 0 34-35
ஆரம்பப்பட இல. A 3,389 கிராமம்—வேரக்கொட பகுதி			
1	வேரக்கொடவத்தை அல்லது அமபகஹுவத்த, வேரக்கொட புலவயல ரோட, 4 ம இலக்க வரிமதிப்பின பகுதி	.. டி. டி. விஜயவாதன, 10, கினனப்பா பிளேஸ், கொளளப்பிட்டி	0 0 2 10
2	ஷே	ஸ்ரீமதி என் எச் விஜயவாதன, 32, வாட் பிளேஸ், கொழும்பு	0 0 34 40
ஆரம்பப்பட இல. A 3,390 கிராமம்—வேரக்கொட பகுதி			
1	வேரக்கொடவத்தை அல்லது அமபகஹுவத்தை, வேரக் ஓஹெற கொட ரோட, 34/2 ம இலக்க வரிமதிப்பின பகுதி	டபினயு சானஸ், டயஸ், 15, வேரக்கொட ரோட, வெல்லம்பிறறியா	0 0 7-95
2	வேரக்கொடவத்தை அல்லது அமபகஹுவத்தை, வேரக் கொட ரோட, 24 ம இலக்க வரி மதிப்பின பகுதி	ஸ்ரீமதி என் நொனனி பெரேறு, 24 வேரக் கொட ரோட, வெல்லம்பிறறியா, ஸ்ரீமதி நோனோய பெரேறுவும், டி. எம். டி. சான சும, வேரக்கொட ரோட 13, ஸ்ரீமதி சசனா வனிகசூரியா, 30, வீரக்கொட ரோட, ஸ்ரீமதி எஸ் பீ வனிகசூரியா, 11 வேரக் கொட ரோட, டபினயு பீற்றா பெரேறு, 28, வீரக்கொட ரோட, வெல்லம்பிறறியா	0 0 16 64
3	வேரக்கொடவத்தை அல்லது அமபகஹுவத்தை, வேரக் கொட ரோட, 22 ம இலக்க வரிமதிப்பின பகுதி	ஸ்ரீமதி கரேவின விஜய குணவாதன, 5, வேரக்கொட ரோட, வெல்லம்பிறறியா	0 1 6 01
ஆரம்பப்பட இல. A 3,391 கிராமம்—மீத தோட்டமுள்ள பகுதி			
1	கொறக்கஹா குமபுற மீத தோட்டமுள்ள ரோட 131/3, இலக்க வரிமதிப்பின பகுதி	வேளாணமை வயலும் ஸ்ரீமதி கொனேலிஸ் பெரேரா, 64, மீத தோட்டமுள்ள ரோட, வெல்லம்பிறறியா	0 0 34-3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம (ஸ்ரீ) (செப்டெம்பர்) ஐப்பசி மாதம் 12 ந் திகதி மேலே காட்டியபடி துணடுகள்—8 வரை முற்பகல் 9 30 மணிக்கு ஆரம்பப்பட இல. 3,388, 3,389, 3,390, 3,391 ம, பிற்பகல் 2 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபுற்ற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம (ஸ்ரீ) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 28 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்பு கச்சேரி, 1953 ம (ஸ்ரீ) (செப்டெம்பர்) ஆவணி 8 ந் உ. எ. செயின் லீ விஜயமான்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரர்
இலக்கம் LD 4529

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதிக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளம் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், ஹாரிஸ்பத்துவ, உட்கம்பஹா கோறன், துலுவிலல் கிராமத்திலிருக்கும், ஹரணகஹுதென தோட்டம் எனப் படும் காணியிலிருந்து 8 ஏக்கர், 1 றூட், 17 போசசல் விசாலமுள்ள நிலப் பகுதி, பீ. பீ. ஏ, 2,001 ல துணடுகள் 1, 2, 3 என விவரிக்கப்பட்டிருக்கிறது

உரிமைகோருபவரின் பெயர்
துண்டு 1 ல விசாலம் 8 ஏக்கர் 1 றூட், 12 போசசல்
அவ்வத்துக்கொட, பன்கொல்லமடவிலிருக்கும் என அபுககாலெவவை ஹஜ்ஜியாரும் ஏ எஸ் மவசூபும் (பருவம் அடையாதவர்) பாதுகாவலர் —
என் ஏ அப்துல் சலாம் இவரும், உரிமை கோருகிறார்கள
துணடுகள், 2,3, ன விசாலம் 0 ஏக்கர், 0 றூட், 5 போசசல்
தொரகமுலவிலிருக்கும் ஸ்ரீமதி என் பெட்டெட்டிப்பொலவும் அவ்வத்துக்கொட, பன்கொல்லமடவிலிருக்கும் என அபுககாலெவவை ஹஜ்ஜியாரும், ஏ எஸ் மவசூபும் (பருவம் அடையாதவர்) பாதுகாவலர், என ஏ அப்துல் சலாம், உரிமை கோருகிறார்கள

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம (ஸ்ரீ) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 15 ந் திகதி முற்பகல் 10 30 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபுற்ற தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம (ஸ்ரீ) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 8 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கண்டி கச்சேரி, 1953 ம (ஸ்ரீ) (செப்டெம்பர்) ஆவணி 10 ந் உ. ரேன ரைட்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரர்
இல. LD 4347

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதிக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், ஹாரிஸ்பத்துவ, மெத்தெவசிய பத்துவ, இடமேகம் கிராமத்தில் 2 ஏ 0 றா 09 0 ப விசாலமுள்ள வெக்கடு குமபுற, வெக்கடவத்த எனனும் எல்லா நிலத்துணடுகள், பிரதமப்பட இலக்கம் A 1,885 ல லொடல் 1, 2, 3 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டிருக்கிறது —

லொட 1 கடுகனனுவ, பிலிமத்தாவ பள்ளிக்கூடத்திலிருக்கும் செனவிரதன் மெடவெல தற்போது உரிமை கோருகிறார், கண்டி தலதாவ மாலிகாவ இராஜகாரிய சேவைக்கு உட்பட்டது

லொட 2 வெறலகம இடமேகமயிலிருக்கும் ஈச பி எக்கனயக்க நற்போது உரிமை கோருகிறார், கனடி, நந்தா மரகாவ இராஜகரிய சேவைக்கு உட்பட்டது,

லொட 3 குருக்குதேகெநர பீட்டா, மேற்படி பேலில், மேற்படி ஜேயில், மேற்படி சீலாவத்தி, மேற்படி ரூபி, மேற்படி சேத்தன நொது நற்போது உரிமை கோருகிறார்கள், வெறலகம, இடமேகமயிலிருக்கும் குருக்குதேகெநர ஹொராத்கலே ஜீவ உரிமைகருட்பட்டது, கனடி, கல்தா மாலிகாவ, இராஜகரிய சேவைக்கு உட்பட்டது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 5 ந் தேதி முற்பகல் 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுகளுள் உடநதைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 28 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இரூ பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டிக் கச்சேரி, மேறியின றைட,
 1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 1 ந் உ. டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு
 களாததோயா மத்திய பாடசாலை கட்டுவதற்காக என்னும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் செல்லப்படும் காணியை, அஃதாவது —
 பிரதமபட்கது இல A 1,320 குறிச்சி—தளாததோயா

துண்டு காணியின் பெயர்	காணி விபரம்	உரித்தாளியின் பெயர்	எ ரூ ப
11 அம்பலத்தகவைவததை	வெணநிலம்	ஆ எம் நாராயணசாமி, ஆ எம் கோவிந்த சாமி, பின்னகொல்ல தோட்டம், தலாததோயா	0 0 06
12 னெ	பலா, பாகு, மரங்கள் உள்ள தோட்டம்	னெ	2 0 21 2

எடுத்துக்கொள்வதற்கான எத்தனாசெய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரியவர்கள் எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான இதைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரமூலமாக 1953 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ந் தேதியிலன்ற காலை 9 மணிக் கு கனடி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டு தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வடநதைகளுக்காய்த தாம சாக் கிரும் உரித்துகளின் தன்மையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தால் அவர்களிடத்திகேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கனடிக் கச்சேரி, ரேன ரயிட,
 1953 ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ந் உ. உதவி அரசாட்சி எண்ணு, கனடி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல் L/D 4363

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கனடி டிஸ்திரிக், ஹாரிலப்பத்துவ பகுதி, வெறலக கிராமத்திலிருக்கும், படசல் அங்கவிலிருந்து 1 ஏக்கர் 0 றூட, 37 2 போச்சல் விசாலமுள்ள நிலப்பகுதி, பி பி 1911 ல் துண்டுடன் 1 ம் 2 ம் என அளக்கப்படும் விவரிக்கப்பட்டுமிருக்கிறது —

உரிமைகோருபவரின் பெயர்

துண்டு 1 வெறலகம், முதுனேகெதரவிலிருக்கும் ஸ்ரீமதி டிபினயு எம் பிலிசி மெணிக்கே 1 றூட 38 2 பொச்சல்
 துண்டு 2 வெறலகம், ஆரம்பகம் எள்ளவவிலிருக்கும் ஈ எம் நுகவெல் 2 றூட 39 0 போச்சல்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 8 ந் தேதி காலை 10 மணிக் கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுகளுள் உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 1 ந் திக்திக் கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டிக் கச்சேரி, ரேன ரயிட,
 1953 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணிமீ 8 ந் உ. டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு
 இலக்கம் L/R 1250/J/E/2193

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட இலக்கம் அனுபந்தம் 6 I S P P 3 கிராமம்—குடாநெலுவெவ

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவர்கள்	எ ரூ ப
568 குடாநெலு முக்குலான	வெவ கற்பாறைகள் அடங் குருவாவாகள்	F. L de பொனசேகா, H W அமரகுரியா, E R அமரகுரியா, L S B பெரேரா ஆகிய எல்லோரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் திரு நிச்சாட, சலகாடு, பாணநதுறை	5 0 1

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக 1953 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ந் தேதி காலை 9 மணிக் கு அனுராதபுரக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுகளுள் உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

அனுராதபுரக் கச்சேரி,

1953 ம் ஆண்டு ஆகஸ்ட் 10 ந் உ. பீ எச் டி சொயிசா,
வட மத்திய மாகாண உதவி அரசாட்சி எண்ணு
இலக்கம் J/E/1278/LR 5080

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கடைசிக் கிராமப்படம் 252 ன் அனுபந்தம் 2

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	எ ரூ ப
511 மடிற்றேறேனவததை	25 வருஷ 1 கெனனை, 15-30 வருஷ 4 பலா, ஒரு மகுலாத, மரம், ஒரு கெடவக் மரம், 12 வருஷ ஒரு துகாமமரம், 2-10 வருஷ 10 கமுடு, 12 வருஷ ஒரு நுககெற்றன் முதலிய மரங்களுள்ள தோட்டமும், ஒரு விஹாரையும்	யகடெஹ்லலாகே ஆறன் சிஞ்சோ, மேற்படி குடேயரன், மேற்படி மொஹ்றறிஹாமி, மேற்படி யஹ் பதஹாமி, மஹ்கொலலகே ற்னேரன், எல் லாவல், இஹலகம், எல்லாவல் பாடசாலை யால் கட்டப்பட்ட விஹாரை	0 0 11

1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 9 ந் திக்தி 10,488 ம் இலக்க அரசாங்க "கெசெற" றிஷ்ட்டின் கடைசிக் கிராமப்படம் 252 ன் அனுபந்தம் 2 ன் 511 ம் இலக்கத் துண்டைப் பற்றிய விளம்பரம் இத்தால் ரத்துச் செய்யப்பட்டது

மேற்கூறிய கானிக் குடிநீர் திட்டப்படி சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்படாத காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 12 ந் திகதி முற்பகல் 10 30 மணிக்கு எழுவியக்கொட சிராமக் கோட்டில் எனமுனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கைகளை தனமையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுமுறிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (சூலை) ஆவணி மாதம் 31 ந் திகதிக்கு முன்னாள் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்;

இத்திட்டப்படி கச்சேரி,
1953 ம் ஆண்டு (சூலை) ஆவணிமீ 6 ந் உ.

எம். ஜே. எம். முனி,
சுப்பிரகமல மாகாண அரசாட்சி ஏசன்கேகாக
இலக்கம். J/TW/420/LM/5033

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்த சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்தற்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறாள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் கானியின் விபரம் —

கோலே புவனத்திலுள்ள, பெலிகல கொழும்பில், கிரிவெளி பத்து கிழக்கில் நொலங்கமுல சிராமத்தில் அமைந்துள்ளதும், பிரதமப்படம் A 721 ல் துணைகள், 13, 15, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, என விபரிக்கப்பட்டுள்ளதும் 0 ஏ 1 று 30 0 போசல விசாலமுடையதும், மோற்றிறறியாவ விமேய குமபுற, நெல்கவலெல்குமபுற, மறாசுமபுற, தெலம்புறே முத்தெத்தவ, தெலம்புறேமுத்தெத்தவ, சியமலங்கமுறமுத்தெத்தவ, துணுமலாவ, பினகுமபுற, ஹன்கொண்ட, ஹன்கொண்ட எனவும் கானித் துணைகள்

மேற்கூறிய கானிக் குடிநீர் திட்டப்படி சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்படாத காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (சூலை) ஜூன் மாதம் 9 ந் திகதி காலை 9 0 மணிக்கு தோல்கமுல காம்பாலையில் எனமுனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கைகளை தனமையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுமுறிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (சூலை) ஜூன் மாதம் 2 ந் திகதிக்கு முன்னாள் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

உரிமை கோருவோர் உரிமைகளை எழுத்தமுலம் 1953 ம் ஆண்டு (சூலை) ஜூன் மாதம் 2 ந் திகதிக்குமுன் எனக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் குறிக்கப்பட்ட திகதிக்கு முன் எழுத்தமுலம் அறிவிக்கப்படாத உரிமைகளை கானி எடுத்தற்கான விசாரணையில் எடுக்கப்படமாட்டா.

கேக்காலே கச்சேரி,
1953 ம் ஆண்டு (சூலை) ஆவணிமீ 4 ந் உ.

எம் ஜே ஸ், பீ டிபிளபு சமரசிவஹு,
முனித்திக உதவி அரசாட்சி ஏசன்கே

கானி மீட்டர் சட்டம்

இல LD 4720/LRO/APL 3181B/J/LLD/348/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்த சட்டத்தின் 5 ம் பிரிவினப்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க கானி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் கானி எடுத்தற்கொள்ளப்பட வேண்டும் என்று கானிக் கொழும்பு ஜாமானித்திருப்பதால்,

கானி, கானி அபிவிருத்தி மந்திரி பீ பி புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்த சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த கானி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்கானி அச்சட்டத்தின் கீழ் எடுத்தற்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
கானி, கானி அபிவிருத்தி மந்திரி
எஸ். எப். அமரசிவஹு,
நிரந்தர காரியதரிசி

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜூன்) ஆவணிமீ 18 ந் உ.

அடவணை

துணை	கானியின் பெயர்	ஆரம்பப்பட இல விபரம்	சிராமம்—பலலேகம் உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ று. ப
1	சண்டற்கேசுமபுற அல்லது ஒவிறகுமபுற	நெலவயல	நாவலப்பிட்டிய, பலலேகமவிவிருக்கும் ஆர் எம் கிறிபண்டா	0 0 20
2	ஷே	ஷே	ஷே	0 1 31
3	ஷே	ஷே	ஷே	0 0 23
மொத்தம்				0 2 34

Q 4634/LRO/APL 4443/O

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்த சட்டத்தின் 5 ம் பிரிவினப்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க கானி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் கானி எடுத்தற்கொள்ளப்பட வேண்டும் என்று கானிக் கொழும்பு ஜாமானித்திருப்பதால்,

கானி, கானி அபிவிருத்தி மந்திரி புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்த சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த கானி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்கானி அச்சட்டத்தின் கீழ் எடுத்தற்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
கானி, கானி அபிவிருத்தி மந்திரி
எஸ். எப். அமரசிவஹு,
நிரந்தர காரியதரிசி

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜூன்) ஆவணிமீ 18 ந் உ.

அடவணை

துணை	கானியின் பெயர்	ஆரம்பப்பட இல கானி விபரம்	சிராமம்—நல்லா உரிமைகேட்பவர் பெயர்	விசாலம் ஏ று. ப
1	டொறக்கட்குமபுற	நெற்காணியும் 50 வயதுடைய 2 தெனமரங் 8 கெற்றா கிலவா கட்டான மில, கட்டான களும்	ஷே	0 1 12
2	ஷே	வயல	ஷே	2 1 9
3	கத்தறு முன் கத்தக்காலத் தை அல்லது கொங்காவத் தையென்று அழைக்கப்பட்டது	50 வருடம் செறை தெனந தோட்டம்	ஷே	3 1 1
4	ஷே	ஷே	ஷே	1 0 24
மொத்தம்				7 0 6

Q 4657/LRO/APL/4443 B

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலன்குலம் ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம (ஸ்ரீ ஜூலை) 29 ந ட

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ். எப். அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி

அட்டவணை		ஆரம்பப்பட இல A 3,461 கிராமம்—கிண்டிபவன		விசாலம்
துண்டு	காணியின் பெயர்	காணி விபரம்	உரிமைகேட்பவா பெயர்	எ று ப
1	கிண்டிவெஸ்பியும்	தென்னந் தோட்டம்	யீழிகம் கல்கமவாசியாசிய A லிவினிஸ் சிலவா	1 6
2	ஷே	உபயோகமற்ற காணி	பெ	0 1
மொத்தம்				4 1 37

LA/LRO/53/40/LRO/APL/5872/J/LLD/312/53,

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம (ஸ்ரீ ஜூன்) 18 ந ட

பி. பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ். எப். அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி

அட்டவணை		1992 ம பிரதமபடத்துக்கு 2 ம இணைப்படம் கிராமம்—புழுத்தாவ		விசாலம்
துண்டு	காணியின் பெயர்	பாணி விபரம்	உரிமைகேட்பவா பெயர்	எ று ப
126	புதுமேளக்கெலே குமபுற நெல்லயலும் சேனையும முனாலு புதலமேளக்கெலே என்று சொல்லப்படும்	பாணி விபரம்	உரிமைகேட்பவா பெயர்	எ று ப
			குருகுலம், பேலிரேடிவிருக்கும் ஸ்ரீமதி சேனாயுக்க என்று சொல்லப்படுகிறது	B W 5 2 24
மொத்தம்				5 2 24

இல LD-4728 LRO/APL/4652, 4652A ம 4652B-J/LLD/366/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பி பி புலன்குலம் ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம (ஸ்ரீ ஜூன்) ஆனிமீ 24 ந ட

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ். எப். அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி

அட்டவணை		ஆரம்பப்பட இல A 1,891 கிராமம்—துணுகெவவுல்		விசாலம்
துண்டு	காணியின் பெயர்	காணி விபரம்	உரித்தாளியின் பெயர்	எ று ப
1	பிடடியேகெதர்	தேயிலை	பனவிலல்தெனன துணுகக்க	0 0 0 4
			லேவிவிருக்கும் ஸ்ரீ எம் முதியானசே	
2	ஷே	தேயிலை, பிலா, மா, ஜம்போல் மரங்கள இருக்கின்றன	ஷே	0 0 8
3	ஷே	பிலா, ராப்பிலா, சபு மரங்கள இருக்கின்றன	ஷே	0 1 22
4	கெதரவத்த	தோட்டத்தின் பாகம் மரங்களும், வாழை செடிகளும் இருக்கின்றன	ஷே	0 0 3
5	ஷே	தோட்டத்தில், தென்கிண, பிலா, பாகம், ரம்முட்டான, கொலிஞ்சிமரசு களும், வாழை மரங்களுமிருக்கின்றன	ஷே	0 0 21
6	பல்லேபித்தர்பெல்	நெல் வயல	பனவிலல தெனன, துணுகக்க	0 0 4
			வவுலவிவிருக்கும் ஸ்ரீ எம் முதியானசே	
7	ஷே	ஷே	ஷே	0 0 37
8	ஷே	ஷே	ஷே	0 0 3
9	கெதரவத்த	தோட்டத்தில் மரக்கறிகளும், ஒரு தற்காலிக வைக்கோல் மேயந்த மண லீடும	ஷே	0 0 5
மொத்தம்				0 3 23-4

இலக்கம் Q 4048 LRO/APL 971

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலன்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுரக தேவையென்று கருதப்படும் 97 தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்யின்றேன்.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்குற,
நிரந்தரக காரியதரிசி

கொழும்பு,
1953 ம 09 (மே) 26 நா

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3,441 கிராமம்—பெண்புத்த

துணடு	காணியின் பெயர்	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்	விசாலம் எ று ப.
1	அம்பகழாவத்த அல்லது தேவத்தக் கலாஅத்த அல்லது கலாத்தகலாவுத்த	5-25 வயதுடைய 154 ரப்பா மரங்கள், 1-15 வயதுடைய 36 பாகு மரங்கள், 15-40 வயதுடைய 23 பலா மரங்கள், 30 வயதுடைய 1 கொற்கா மரம், 2 காத்த, 4 மர, 11 டோம்ப, 5 முந்திரிய, 4 பலா, 15-20 வயதுடைய 2 வெறலு மரங்களும், மண் கிணறு முடைய 40 வயதுடைய கறுவாத தோட்டம்	பி டயாநந்தாவும, பி விமலசேனாவும, இரூபேரம் வெத்தற, பொலக்சேனா	11 1 7
2	ஷெ	30 வயதுடைய 22 தென்ன மரங்களும், 3 மாமரங்களும், 1-10 வயதுடைய 13 தென்ன மரங்களும், 5-10 வயதுடைய 16 மாமரங்களும், 1 பலா மரமும், 7 எலுமிச்சை மரங்களும், 5-10 வயதுடைய 57 பாகு மரங்களும், 6 தோட மரங்களும், 2 பலா மரங்களும், 2 பெலி மரங்களும், 4 பப்பாய மரங்களும் (1-5 வருஷ, 8 வாழைப்பறறைகள், ஒட்டு வீடு, மண்டபம், ஒடுமேயந்த கருஜ, 2 கக்கசுகள், கறகிணறு, ஒரு ரோட்டின் பகுதி கொண்ட தோட்டம்	ஷெ	0 2 11
3	ஷெ	40 வயதுடைய 1 கொற்கா மரமும், 25 வயதுடைய 1 பலா மரமும், 5-25 வயதுடைய 11 ரப்பா மரங்களும், 15-20 வயதுடைய 1 முந்திரிகை மரம், 1 கொந்தா, 2 டோம்பா மரங்களும், 2 கற கிணறுகளும், 1 மரத்தால் செய்யப்பட்ட கேறறும், ஒரு ரோட்டின் பகுதியும் கொண்ட 40 வருஷக்குசென்ற கறுவாத தோட்டம்	ஷெ	0 1 37
4	ஷெ	20 வயதுடைய 4 ரப்பா மரங்கள், 15 வயதுடைய 1 பாகு மரமும், 1 முந்திரிகை மரமும், 5 வயதுடைய 2 பாகு மரங்களும், 47 வாழைப்பறறைகளும், களிமண வீடும், களிமண கக்கசில் ஒரு பகுதியும் உள்ள 30 வருஷக்குசென்ற தென்னந் தோட்டம்	ஷெ	0 3 11
5	ஷெ	20-30 வயதுடைய ரப்பா மரங்கள்	ஷெ	0 2 2
6	ஷெ	30 வயதுடைய 22 தென்ன மரங்கள் கொண்ட தென்னந் தோட்டம்	ஷெ	0 0 25
7	ஷெ	30 வயதுடைய 16 தென்ன மரங்களும், 20-30 வயதுடைய 32 ரப்பா மரங்களும், 1 பலா மரமும், 16 வாழை மரங்களும், களிமண கக்கசில் ஒரு பகுதியும் கொண்ட வளவு	ஷெ	0 1 20
9	ஷெ	30 வயதுடைய 1 தென்ன மரமும், 20-30 வயதுடைய 1 புலு மரமும், 25 வாழைப்பறறைகளும் கொண்ட தென்னந் தோட்டம்		0 0 9
மொத்தம்				14 1 7

இல LD 47331 LRO/APL 992/J/LLD/325/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலன்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுரக தேவையென்று கருதப்படும் 97 தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்யின்றேன்.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்குற,
நிரந்தரக காரியதரிசி

கொழும்பு,
1953 ம 09 (சூன்) ஆண்டி 3 நா

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1,912 கிராமம்—கிறிவொல

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப.
1	ஹொறலியட்ட	நெல்வயல்	வட்டபொலவிலிருக்கும் பி எச் எம் பண்டாறமெனிக்க	0 0 3
2	ஷெ	ஷெ	ஷெ	0 1 8
மொத்தம்				0 1 11

LRO/APL 3181 C/J/LLD/347/LD 1732

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,		அட்டவணை		பீ பி புலங்குலம்		காணி, காணி அபிவிருத்தி மந்திரி	
1953 ம ௨௮ (ஜூன்) ஆனிமீ 18 ந உ.				எஸ். எவ அமரசிங்ஹு.		நிரந்தரக் காரியதரிசி.	
துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்	எ	ரூ	ப
2	தேவாலகாமன	தேயிலையும், 60 வரூக் தென்னமரங்களுமுள்ள	நாலப்பிட்டிய, பலலேகாமவிலிருக்கும் ஆர் எம் கிரி	3	2	20	
3	ஷே	தோட்டம்	பண்டா				0 0 31
				மொத்தம்	3	2	20

இல LD 4731/LRO/APL 3181/J/LLD/314/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,		அட்டவணை		பீ பி புலங்குலம்,		காணி, காணி அபிவிருத்தி மந்திரி	
1953 ம ௨௮ (ஜூன்) ஆனிமீ 18 ந உ.				எஸ். எவ அமரசிங்ஹு,		நிரந்தரக் காரியதரிசி	
துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்	எ	ரூ	ப
1	பிட்டகண்டகும்புற	நெல் வயல	பல்லேகாமவிலிருக்கும் ஆர் எம் கிரிபண்டா	1	0	34	
2	ஷே	ஷே	ஷே	0	0	25	
				மொத்தம்	1	0	59

LA/LRO/53/28 LRO/APL/419/J/LLD/326/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,		அட்டவணை		பீ பி புலங்குலம்,		காணி, காணி அபிவிருத்தி மந்திரி	
1953 ம ௨௮ (ஜூன்) ஆனிமீ 5 ந உ.				எஸ். எவ அமரசிங்ஹு;		நிரந்தரக் காரியதரிசி	
துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்	எ	ரூ	ப
3	கந்தனகொமீக்கேகும்புற	நெல்வயல	1,283 ம பிரதமப்பதத்துக்கு 2 ம இணைப்பம் கிராமம்—போகமுல	1	1	35	
4	ஷே	ஷே	குருக்கல், 45 ம் இலக்க நீர்கொழும்பு	0	3	33	
6	சியம்பலகஹும்புறபிலலாவ	ஒவிட்ட	ரோட்டிலிருக்கும் எம் ஏ எஸ் முகம்	0	0	26	
7	சியம்பலகஹும்புறபிலலாவ	நெல்வயல	மது கண்சாய்பு, எம் ஏ எஸ் நாகூர்	0	3	15	
8	சபிகொடுவேஹேன மெதலந்த தோட்டம்	30 வரூக் தென்னந் தோட்டம்	பீரூ சாய்பு, எம் ஏ எஸ் நாகூர் பீரூ	0	1	27	
9	ஷே	ஷே	சாய்புஹாஜியா என்று சொல்லப்படு கிறது	3	0	38	
10	சியம்பலகஹும்புற பிலலாவ	கமமிர்ஸ்கும்புறபிலலாவ		2	3	25	
12	கொனகஹும்புறமெதலந்த தோட்டம்	30 வரூக் தென்னந் தோட்டம்		1	2	34	
				மொத்தம்	11	2	33

LA/LRO/53/42 LRO/APL 5849A/J/LLD/343/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொய்க்குனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினமீழ (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தினமீழ எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1953 ம ஆர் ஜூன் 18 ந ௨

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1243 கிராமம்—கெபெலாவா

துண்டு. காணியின் பெயர்.	காணி விபரம்	உரிமைகேட்பவா பெயர்.	விசாலம் எ. ரூ. ப.
1 மாருகு ஓய வதக	40-50 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	குருணாகல், 144 ம நிம்பர் கண்டி ரோட்டிலிருக்கும் விவியன ஸ்ரீஸல் ம. சொயிலா என்று சொல்லப் படுகிறது	2 31
2 ஷே	35-45 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	3 2 32
3 ஷே	35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 0 31
மொத்தம்			5 2 14

LA/LRO/53/41/LRO/APL 5849/J/LLD/345/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொய்க்குனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினமீழ (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தினமீழ எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1953 ம ஆர் ஜூன் 18 ந ௨

அட்டவணை

1467 ம பிரதம படத்துக்கு 1 ம இணைப்படம் கிராமம்—கனாமலே

துண்டு. காணியின் பெயர்	காணி விபரம்	உரிமைகேட்பவா பெயர்.	விசாலம் எ. ரூ. ப.
86 மாருகுஓயவதக	சேனை	குருணாகல், 144 ம நிம்பர் கண்டி ரோட்டிலிருக்கும் விவியன ஸ்ரீஸல் ம. சொயிலா என்று சொல்லப் படுகிறது	0 0 30
87 ஷே	2 தற்காலிகமான மண ஓலை வீடுகளும் அடங்கிய 15-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	4 3 27
88 ஷே	15-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 0 23
மொத்தம்			5 1 0

இல LA/LRO 53/43/LRO/APL 4702 A,4702 B/J/LLD/368/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொய்க்குனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினமீழ (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தினமீழ எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1953 ம ஆர் ஜூன் 24 ந ௨

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,258 கிராமம்—பொத்துறெரை

துண்டு. காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவா பெயர்.	விசாலம் எ. ரூ. ப.
1 மீதெல்லகறாமுலகுமபுற	நெல்வயல்	பொத்துறெரை, மடவெல், ரெஜிஸ்டரா ஆபீஸிலிருக்கும் ஆர். எம். சமரசேகர என்று சொல்லப்படுகிறது	0 0 5
2 ஷே	ஷே	ஷே	0 1 28
3 ஷே	35 வருஷத்துக்கு மேற்பட்ட 2 தென்ன மரங்களும், 15 வருஷமுள்ள 1 பிலா மரமும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஷே	0 0 6
4 ஷே	35 வருஷத்துக்கு மேற்பட்ட 10 தென்ன மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஷே	0 0 18
மொத்தம்			0 2 17

இலக்கம் LA/LRO/53/20 LRO/APL 462/J/LLD 253/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொயிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கிறேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எவ் அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,
1953 ம (நடு) (ஏப்ரல்) சித்திரைமீ 29 ந் உ.

அட்டவணை

359 ம பிரகடனத்திற்கு 1 ம இணைப்பம். கிராமம்—பலவல

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவா பெயர்	விசாலம் எ று ப
13	டெலகஹாகும்புற	30 வருஷமுள்ள 1 தென்ன மரமும், 35 வருஷ போபியும், மெல்லவலானயிலிருக்கும் தமிட்ட ஆரச்சி முள்ள 5 தென்ன மரங்களும் நெல்வயலும் அடங்கிய தென்னற தோட்டம்	லாகே விலலியம் அபபுஹாமி என்று சொல்லப்படு கிறது	1 0 5
				மொத்தம் 1 0 5

இல LD 4730/LRO/APL/3181 A—J/LLD/346

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொயிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கிறேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ் எப் அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1953 ம (நடு) (ஜூன்) ஆனிமீ 18 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1,945 கிராமம்—பலலேகம்

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப
1	றறனேகேகும்புற	பிலா, டெலகஹாமரம், தென்னமரங்களுள்ள தோட்டமும், (25 வருஷத்திய) நெல் வயல்களும்	பலலேகம் நாவலப்பிடயன் லிருக்கும் ஆர் எம். கிரி பண்டா	1 2 1
2	ஷே	நெல் வயல	ஷே	0 0 19
3	ஷே	ஷே	ஷே	0 0 10
4	ஷே	பிலா, தென்ன, 20 வருஷத்திய ராப்பிலாமரமும்முள்ள தோட்டமும்	ஷே	0 0 7
				மொத்தம் 1 3 37

LA 3495.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் பொருட்டு இதன்க்கதுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்தமுலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 16 ந் திகதி காலீ 11 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை யைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 9 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தமுலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாதத்தை இணை யுதிறிக் உதவி எஜெலற அலெகஸாநதர் சவுந்தரநாயகம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

மாதத்தைக் கச்சேரி

1953 ம (நடு) (ஒகஸர்) ஆவணிமீ 1 ந் உ.

அ சவுந்தரநாயகம்,
இணை யுதிறிக் உதவி அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1,924 கிராமம்—துள்ளாவ

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப
1	தெஹிகஹமுலயாயும் ஹேமகொல்லவத்த	10-35 வருஷங்களுக்குட்பட்ட தென்ன, கொக்கோ, றப்பா கொண்ட நெல் வயலும், தோட்டமும்	மாதத்தை, துள்ளாவையில் வசிக் கும உவை எம் உக்குப்பண்டா யு பீ திசானாயக	1 0 31
2	ஷே	ஷே	ஷே	0 1 29
3	ஷே	10-35 வருஷங்களுக்குட்பட்ட தென்ன கொக்கோ, றப்பா கொண்ட தோட்டமும் இரண்டு குடிசைகளும்	ஷே	1 0 5
4	ஷே	ஷே	ஷே	0 0 26
				மொத்தம் 2 3 11

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

LA 3494

(1) 1912 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்தாகக்கூடும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுதலுமற்ற அடிகாரம் கொடுக்கப்பட்ட இனனொருவரால் மூலமாக 1953 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 25 ந திகதி காலை 10 மணிகளுக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 18 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுதலுமற்ற எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாதங்களை இணை டிஸ்ட்ரிக்டு உதவி எஜ்ஜை அலெகஸாந்தர் சவுந்தரநாயகம் ஆகிய நான் மேற்கொலைய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மாத்தள்கை கச்சேரி,

1953 ம ஆண்டு (சூன்) மூன்றாம் 5 ந 2

அ சவுந்தரநாயகம்,

இணை டிஸ்ட்ரிக்டு உதவி அதிபர்

அட்டவணை

அனுபந்தம் 1, இறுதி கிராமப்படம் இல 62 கிராமம்—சதுவகக்குறுகம்	விசாலம்
துண்டு காணியின் பெயர், விவரம் உரித்தாளியின் பெயர்	ஏ ரு ப
165 தெரவெல்லிநதகாவபால் நெல் பயல் பள்ளெப்பேல், சதுவகக்குறுகமவில் வசிகரும் டிக ரிக்கிறி	0 0 3
166 டிடி நெல் நெல் நெல்	0 1 14
	<hr/>
மொத்தம்	0 1 17